



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,705 — FRIDAY, AUGUST 27, 1954

(Published by Authority)

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents —		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	1355
Province of Uva	—	Notices under the Land Development Ordinances	1362
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	1363
		Miscellaneous Land Notices	1367
		Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries for fee or reward, &c.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act —

A portion, in extent about 6 acres from the land described as lot No. 17 in Negombo Town Plan 21/55 East/2, Sheet No. 1 situated at Ad Nives Road, Periyamulla, within the M. C. limits of Negombo, Alutkuru Korale North (A), Colombo District; and bounded as follows —

North by a portion of the same land;
 East by Railway Line;
 South by Ad Nives Road and lot Nos. 62 and 63 in the same plan;
 West by road reservation

Ref. No. Q. 4727/J 54 LG 18,
 Colombo, July 28, 1954

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act —

As amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954.

All that land called Kiribathgoda Estate *alias* Kurunduwatta, in extent about 49 acres, situated at Talawathuhenpita, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District, and bounded as follows —

North by the lands claimed by Mrs. Lihan de Soyza (Landsdale Estate) and lands claimed by Mr. S. A. Jacolis Perera and others and Mr. L. J. E. Cabral,
 East by Kelaniya Rural Hospital premises and the Talawathuhenpita V. C. road;
 South by Colombo Kandy P.W.D. road;
 South-east by Sri Sudharsanamaya Temple and premises and lands claimed by Messrs. J. L. J. D. Rosairo, L. J. E. Cabral and U. D. Jayasinghe;
 South-west and west by the lands claimed by Messrs. L. Joseph Cabral, K. H. Peiris, K. J. Peiris and Mrs. K. Maria Peiris,
 North-west by lands claimed by M. S. Dias, H. Pablis, H. Podisingho and others.

Ref. No. Q. 4776/J 54 S250.
 Colombo, August 18, 1954.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

1355—J. N. B 87698-821 (8/54)

No. LA/7,418/J 54 L 218

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT)
ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An extent of 16A. 1R. 32P, out of the lands called Pahala Elapath Kumbura, Nugagahakumbura, Kumbukgahakumbura, Kohombagahakumbura, Timbiringahakumbura, Dangahakumbura, Palugahakumbura, Kongahakumbura, Amunuweikumbura, Meegahakumbura and Palugahakotuwa, situated in Madawalagama Village, Mi Oyen Egoda Korale, Wann Hatpattu, Kurunegala District, surveyed and more particularly described as lots 1-29 in Preliminary Plan A 1,299.

Ref. No. J 54 L 218
Colombo, August 11, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

No. LA/7,751/J/LLD/28/53.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT)
ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

All the undermentioned allotments of land situated in Mahananneriya Village, Mahananneriya Palata, Mi Oyen Egoda Korale, Kurunegala District.

- (1) An extent of about 7,000 sq. ft. out of the land called Dangahawatta and bounded as follows :—

North by the L. D. O. allotment of Duguri Banda,
East by garden belonging to Punchi Banda and others;
South by Mahananneriya-Warawewa Gansabawa Road,
West by garden belonging to B. Duguri Banda.

- (2) An extent of about 4,950 sq. ft. out of the land called Daulagaha Agare and bounded as follows :—

North by jungle;
East by paddy field belonging to B. Wannihamy,
South by garden of Mr. Jayasuriya,
West by jungle.

- (3) An extent of about 214½ sq. ft. out of the land called Galakumbura and bounded as follows :—

North by paddy field belonging to S. Mudriyase,
East by paddy field belonging to S. Mudriyase,
South by Mahananneriya Pannum Ela,
West by paddy field.

- (4) An extent of about 495 sq. ft. out of the land called Kadurugahakumbura and bounded as follows :—

North by the L. D. O. allotment of K. B. Kalu Banda,
East by Temple Road,
South by Temple Amuna;
West by paddy field belonging to M. Ukkuhamy and others.

- (5) Lease hold interest over an extent of about 11,500 sq. ft. from the L. D. O. allotment called Wirandagahawatta and bounded as follows :—

North by forest;
East by garden belonging to B. Duguri Banda
South by Mahananneriya-Warawewa Gansabawa Road;
West by forest.

- (6) Lease hold interest over an extent of 2,970 sq. ft. from the L. D. O. allotment called Godakiralagahahena and bounded as follows :—

North by Gansabawa Road from Mahananneriya to Warawewa;
East by jungle;
South by Galakumbura,
West by L. D. O. allotment belonging to Herat Banda

Ref. No. J/LLD/28/53.
Colombo, August 11, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

No. LA 7286.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT)
ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Two allotments of land called Apulanawatta and Kapumullawatta, totalling in extent 2 A. 1 R. 35 9 P., situated at Kiribatgalle Village, Madura Korale, Weudawilli Hatpattu, Kurunegala District, surveyed and depicted as lots 503 and 504 in Supplement No. 1 to Final Village Plan 832

Ref. No. J/E/483,
Colombo, August 7, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

No LA/7734/J/LLD/2897

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**Declaration under Section 5**

I, PUNCHI Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Five allotments of land, totalling in extent about 4 A. 2 R. 0 P., out of the lands called Ambagahawatta, Kumbukgahawatta and Helambagahawatta situated in Palukadawala Village, Hatalispaha, West Korale, Wannu Hatpattu, Kurunegala District; and bounded as follows —

- (1) *Ambagahawatta* — North by fence of the land claimed by Pinhamy,
East by sluice;
South by land claimed by Panchirala and others;
West by remaining portion of the same land.
- (2) *Ambagahawatta* — North by the fence of the land claimed by Pinhamy;
East by Tank Bund,
South by the land claimed by Panchirala and others,
West by remaining portion of the same land.
- (3) *Kumbukgahawatta* — North, south and west by sluice,
East by Tank Bund.
- (4) *Kumbukgahawatta* — North, south and west by sluice,
East by Tank Bund.
- (5) *Helambagahawatta* — North by V. C. road,
East by Tank Bund;
South by sluice,
West by land claimed by Heen Menika.

Ref No J/LLD/2897,
Colombo, August 11, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

No. LA 7571

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**Declaration under Section 5**

I, PUNCHI Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Indiwita, in extent 2A. 0R. 01. 9P., situated in Dangolla Village, Udukaha Korale North, Dambadeni Hatpattu, Kurunegala District, surveyed and described as lots 1 and 2 in Preliminary Plan A 1,211.

Ref No J/E/2083,
Colombo, August 3, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Reference No LA/LG/54/25/J 54 LG 140.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**Declaration under Section 5**

I, PUNCHI Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about $\frac{1}{2}$ acre out of the land called Kadawathgalawatte, situated in Malgomuwa Girulla Village, Malgomuwa Palata, Katugampola Hatpattu, Kurunegala District, and bounded as follows —

- North by Dikkanda, Crown land;
East and West by portion of the same land,
South by Giriulla-Pannala P. W. D. Road

Ref No. J 54 LG 140.
Colombo, July 26, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**Declaration under Section 5**

I, PUNCHI Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 23A. 2R. 23P., out of the land called Kirigollewa Fields, situated in Kirigollewa village, T. 26, Kalpe Korale, Hurulu Palata, Anuradhapura District; and bounded as follows —

- North by Mahawewalakadawela Tank bund;
East by Mahawewalakadawela Tank bund and Crown land;
South by Mahawewalakadawela Tank bund and Kirigollewa Tank;
West by Crown land and remaining portion of the same land.

Ref. J/54 L 95.
Colombo, August 11, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 4439/J/LG/2686.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 3,570. Village—Siyambalape

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Hikgahawatta <i>alias</i> Deniyawawatta	Coconut garden contains 14 coconut, 7 jak and 6 kaju trees	H. Alpenis Peters of Siyambalape	1	0	38 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 22, 1954, at 2 30 p.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 8, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, August 23, 1954.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Reference No. Q. 3510/J/HLG/357

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:—

Preliminary plan No. A 3,430. Village—Nivungama

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A.	R.	P.
16	Kajugahakurunduwatta	Garden	B. G. Dionis and P. D. Selohamy both of Nivungama	0	0	7 1
17	Do.	do	B. G. Deonis of Nivungama	0	0	8 9
18	Do	do	do.	0	0	0 5
19	Do	do	M. A. Podihamy, P. D. Gunasena, P. D. Elosingha, P. D. Aron, P. D. Rosalim Nona and P. D. Mary Nona, all of Nivungama	0	0	3 8
20	Do	Coconut garden	P. D. Gunasena of Nivungama	0	0	4 1
21	Do	do	P. D. Sedris and G. D. Podihamy both of Nivungama	0	0	9 9
22	Do.	Owita	G. Hendrick of Kirigampamunuwa, Polgasowita	0	0	0 6
23	Do	Garden	A. Babbusingho of Makandana	0	0	3 1
24	Do.	do.	A. D. Hendrick, Nivungama	0	0	2 6
25	Do	Coconut garden	P. D. Jamis and K. A. Kechohomy, both of Nivungama	0	0	12 8
26	Wanbigewatta	do	T. A. Nonohamy, T. A. Punchu Nona and T. A. Mangonona, all of Nivungama	0	0	11 1
27	Do	Garden	W. L. Fernando, J. M. Fernando, T. D. Chala Nona, T. D. Mango Nona, J. A. Fernando, J. Masia Fernando, W. Charlie Fernando, J. Juse Fernando and D. Elies Fernando all of Nivungama	0	0	9 7
28	Do.	Coconut garden	W. L. Fernando, and J. M. Fernando, both of Nivungama	0	0	9 8
29	Do.	Garden	W. M. Boteju of Nivungama, W. S. Boteju, W. A. Boteju, W. N. Boteju, W. W. Boteju, W. T. Boteju, W. H. Boteju, W. Martin Boteju and T. Setuhamy, all of Moraenda	0	0	19 1
30	Acharigewatta <i>alias</i> Kochchiyawatta	Cart road	P. D. Sadris, P. D. Hendrick and P. D. Pabils, all of Nivungama	0	0	9 7

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 29, 1954, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 15, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, August 21, 1954.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Reference No. Q. 4683/J/E/487/53

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

Preliminary plan No. A 3,696 Village—Botale Ihalgama

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A.	R.	P.
1	Gorakagahawatta <i>alias</i> Pillagahawatta <i>alias</i> Delgahawatta	Coconut garden, a cadjan mud hut and a well	Messrs. Dudley Senanayake, R. G. Senanayake of Colombo, R. P. Senanayake of Kinsley Road, Colombo, Charles Sirisena Senanayake of Colombo and Albert Senanayake of Botale Ihalgama	4	0	0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 18, 1954, at 2 30 p.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 4, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, August 21, 1954.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

Reference No. L. H. 1048.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
P P A 3,888 Pelapitiyagoda Village, Iddagoda Pattuwa, Kalutara District						
1	Naitihupana Estate	Tea estate contains 143 tea bushes 15 years	Noboda (Ceylon) Estates Co. Ltd, Noboda (Agents, Mosses Lewis Brown & Co, Colombo)	0	0	10
2	Do.	Tea estate contains 51 tea bushes 15 years	do	0	0	19 8
Total				0	0	29 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at K.L./Pelapitiyagoda School, on October 2, 1954, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 21, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation, and the details of the computation of such amount. Claims of persons who do not send in written claims on or before September 21, 1954, will not be entertained.

The Kachcheri,
Kalutara, August 16, 1954

R. L. BALASURIYA,
Acting Assistant Government Agent.

Reference No. LD 4401.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired

A portion out of the land called and known as Wyroley Grove Estate, in extent 120A 1R. 25 P., situated in Balana and Amunupura villages, Udu Nuwara and Yati Nuwara Division, Kandy District, Central Province, and more fully described as lots 60 and 82 in combined Supplement No. 1 to F. V. P. Nos. 27 and 28

Names of Claimants—(1) N. Wimalasena, Esq., Proctor, S. C., Kandy, (2) K. D. Wilson, Esq., Ward Street, Kandy; (3) M. Ameen, Esq., Proctor, S. C., Kandy

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on September 28, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 21, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, August 20, 1954.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

Reference No. L. D. 732.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired

Name of Land—Rooklands (Delmar Estate), Ambagahalandehena and Kotatennekumbura

Situation—In the village of Ambalyadda, Udapalatha Korale, Walapone D. R. O.'s Division, Nuwara Eliya District, Central Province

Extent—Acres 8 Roods 0 Perches 10 4—Lots 349-371, 373-380, 383-391 of the Supplement No. 1 to final village plan 239 Section 1

Description—Tea over 30 years, path, part of permanent building, paddy field (abandoned), chena, two permanent buildings, Ela

Name of Claimant—The Anglo Ceylon & General Estates Company. Agents—Bois Bros & Co. Ltd., P. O. Box 13, Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Nuwara Eliya Kachcheri, on October 11, 1954, at 10 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 3, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, August 18, 1954

C. J. SERASINGHE,
Assistant Government Agent

Reference No. LD 1218

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired:

Name of Land—Dehilanda—Lot 1 of P. P. A. 2,116

Situation—In Ambatalawa Pahalagammedda Village, Udapone Korale, Kotmale Division, Nuwara Eliya District, Central Province

Extent—Acres 0, roods 1, perches 28.0.

Description —Chena tea 35 years, contains 1 tree 15 years, two sapu trees 15-20 years, four kitul trees 4-15 years, five jak trees above 50 years, manioc 4 months, and two cement water tanks
Name of Claimant —Kadadoragedera Appuhamy of Ambatalawn, Ramboda

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Nuwara Eliya Kachcheri, on October 11, 1954, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 3, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation, and the details of the computation of such amount

The Kachcheri,
Nuwara Eliya, August 18, 1954.

C. J. SERASINGHE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Reference No LD 632A

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intend to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired .

Name of Land —Craigie Lea Estate

Situation —In Dumbula Town (Patana) Dumbula Korale, Kotmalo Division, Nuwara Eliya District, Central Province

Extent —Acres 2, roads 0, perches 0 5—Lot 1 of P P A 1,876

Description —Tea over 30 years and garden contains 3 jak trees 2-15 years, 3 orange trees 6 years, 2 mango trees 5-15 years, 1 avacado pear tree 3 years, 6 coffee plants 5 years, 6 guava trees 5-10 years, 2 lime trees 3-10 years, temporary cultivation and one permanent building

Name of Claimant —The Anglo Ceylon and General Estates Co Ltd Agents, Bois Bros & Co Ltd, Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Nuwara Eliya Kachcheri, on October 11, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 3, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, August 18, 1954

C. J. SERASINGHE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Reference No L B 4203

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 1,543 Villago—Mukattankulam

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Vakakaddunaculukkulamvayal	Paddy field and channel	Bastampillai Savirimuthu, Cheddikulam	0	1	6 7
2	Do	do.	Sithamparapillai Tharmalingam, Kudiyuruppu, Vavuniya	0	1	1 5
3	Do	do	Bastampillai Savirimuthu, Cheddikulam	0	1	26
4	Do	do.	Savial Yovanpillai, Cheddikulam	0	2	9 6
				1	2	3 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Rural Hospital, Cheddikulam, on September 16, 1954, at 10 0 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 9, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Vavuniya, August 17, 1954

E. E. GRENIER,
Assistant Government Agent.

N.B.—Please quote this reference number in all letters in this connection

Reference No LA/7293/J/AL/529

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose .—

Description of the land to be acquired

As decided by the Minister of Lands and Land Development in his Declaration No J/AL/529 of June 24, 1954, published in the *Ceylon Government Gazette* No 10,696 of July 23, 1954

An extent of 7 A. 2 R 27 P, out of the lands called Wewuwanehena, Konruppeyaya, Kongahakumbuta, Kadurugahahona, and Kongahamulahena, situated in Kadawala villago, Katuwanna Korale, Waruni Hatpattu, Kurunegala District, surveyed and more particularly described as lots 44, 45, 50, 51, 52, 53, 54 and 55 in Sup No 1 to F V P 2,369

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on October 1, 1954, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 22, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation, and the details of the computation of such amount. All documents in support of the claims should be produced before me at the time of inquiry.

Persons who do not send written claims before the due date specified above need not appear before me at the inquiry as I will not inquire into their oral claims in the absence of written claims.

The Kachcheri,
Kurunegala, August 18, 1954,

SAM H. SILVA,
Assistant Government Agent,

N.B.—Please quote this reference number in all letters in this connection.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LA/Misc/53/6/J/LG/148/53.

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz, for a roadway to link up Kollurakanda cemetery road with Colombo-Kurunegala main road at Bandawa —

Description of the land to be acquired

As decided by the Minister of Lands and Land Development in his Declaration No J/LG/148/53 of September 9, 1953, published in the *Ceylon Government Gazette* No 10,596 of October 9, 1953

An extent of 0 A 1 R 28 5 P out of the lands called Jambuwalekumbura *alias* Dambutuwakotuwokumbura and Ambagalamulawatta, Kogalamulawatta, Kolongahamulawatta *alias* Madawalehyaddehena, situated in Bandawa Village, Udapola Otota Korale East, Dambadeni Hatpattu, Kurunegala District; and more particularly described as lots 1 and 2 in P P A 1,327

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, on October 1, 1954, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 22, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation, and the details of the computation of such amount.

Persons who do not send written claims before the due date specified above need not appear before me at the inquiry as I will not inquire into their oral claims in the absence of written claims. All documents in support of the claims should be produced before me at the time of inquiry

The Kachcheri,
Kurunegala, August 18, 1954

SAM H SILVA,
Assistant Government Agent

N.B.—Please quote this reference number in all letters in this connection.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LA/7362/J/HLG/1060.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz, for a public market, bus stand, &c., Narammala V. C. —

Description of the land to be acquired

As decided by the Minister of Lands and Land Development in his Declaration No J/HLG/1060 of July 17, 1954, published in the *Ceylon Government Gazette* No 10,700 of August 6, 1954

A portion of the land called Gelerawatta situated in the villages of Narammala and Dematagahawela, Udukaha Korale North, Dambadeni Hatpattuwa, Kurunegala District, surveyed and described as lots 19 (F. V. P 221), 36 and 37 (F V P 66) and comprising an extent of 4 A 0 R 4 6 P., in combined Supplement No 1 to Final Village Plans 221 and 66

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on October 1, 1954, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 22, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All documents in support of the claims should be produced before me at the time of inquiry. Persons who do not send written claims before the due date specified above need not appear before me at the inquiry as I will not inquire into their oral claims in the absence of written claims.

The notice which appeared in the *Ceylon Government Gazette* No 10,775 of August 20, 1953, in respect of this land is hereby cancelled.

The Kachcheri,
Kurunegala, August 18, 1954

SAM H. SILVA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

NOTICE under Section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, published in the *Government Gazette* No 10,696 of July 23, 1954, is hereby cancelled.

Reference No LR. 5082/J/E/1282

The Kachcheri,
Ratnapura, August 21, 1954

C. LUDKENS,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

MA/AC/4207/52.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose

Description of the lands to be acquired

Preliminary plan No. A 3,693, Dematagoda, Ward No 17—Malgawatte within the Municipal limits of Colombo, Colombo District, Western Province

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A B. P.
1	Parts of premises bearing Assessment Nos 459, 471 and premises bearing Assessment Nos 471/7 and 471/8, Dematagoda Road	Garden contains 2 coconut trees, 50 years 1 mango tree 20 years, 1 kamaranga tree 20 years, 1 umbul tree 20 years, a part of a tiled masonry house, a part of a tiled masonry latrine, a water tap, a masonry drain and a part of a masonry drain, a masonry wall, a man hole and part of an inspection hole and eaves of adjoining building to the East	J Edward of the Government Factory Bungalow, Kolonnawa	0 0 20.41

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P
2	Parts of premises bearing Nos 50, 52, 54 and 60, St. Anthony's Road	Garden contains 1 coconut tree 20 years, 2 jak trees 5 and 50 years, 1 mango tree 2 years, 6 plantain bushes, part of tiled masonry building and a zinc wooden kitchen and part of a masonry drain	Mrs U D C P Abeysekera, "Sri Kantha", Kalupugama, Kalutara	0	0	9 95
3	Part of premises bearing Assessment No 60, St Anthony's Road	Part of garden contains no cultivation	B J G P Abeysekera, "Sri Kantha", Kalupugama, Kalutara	0	0	0 17
4	Parts of premises bearing Assessment Nos 54 and 60, St Anthony's Road	Garden contains 1 plantain bush and part of a masonry drain	do.	0	0	2 44
Total				0	0	32 97

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me at the Municipal Office, Town Hall, Colombo, on October 20, 1954, at 2 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 30, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation, and the details of the computation of such amounts.

Town Hall,
Colombo, August 16, 1954.

WILLIAM GOPALLAWA,
Municipal Commissioner, Colombo
Acquiring Officer.

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Kalutara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9 30 a m on Wednesday, October 6, 1954, at the Kalutara Kachcheri, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance, as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Kalutara.

Colombo, August 23, 1954

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of the Lands referred to above

L. C.'s No.	Plan No. and Village	Lot No	Name of Permit-holder or Applicant	Extent		
				A	R	P
LRO/APL 2270	P. P. A 2,490, Madupitiya	1, 2 and 3	Mrs. B. N. E. Paranawidhana	10	3	39
LRO/APL 1741	P. P. A 2,531, Korosduwa	1	Mrs M. D. Podmona Hamine	3	1	24
LRO/APL 331	P. P. A 2,320, Mirwanapalana	1	H. John Singho	1	2	27
LRO/APL 458	P. P. A 2,353, Kotalawala	1 and 2	Mrs. T. A. Emalyn Peiris	5	3	8
LRO/APL 458A	P. P. A 2,353, Kotalawala	3	Mrs. T. A. Emalyn Peiris	7	2	36
LRO/APL 2774	P. P. A 2,444, Panapitiya	1 and 2	S. M. D. F. Senaratne	7	1	39
LRO/APL 2203	P. P. A 2,718, Kuruppumulla	1	Y. Mendis Costa	0	1	31
LRO/APL 2193A	P. P. A 2,503, Helambe	1	K. D. D. Jayatilleka	4	2	30
LRO/APL 865	Supplement No. 1 to F V P 124, Midalana	357 and 359	Mrs M. C. Fernando	32	1	6
LRO/APL 3092	P. P. A 2,750, Kuda Waskaduwa	1	A. Raymond E. de Silva	0	2	6
LRO/APL 3165	Supplement No. 4 to F V P 99, Maha Kalupahana	381 and 382	G. Dona Kathirumahamy	0	3	12
LRO/APL 3045	Supplement No. 2 to F V P 134, Mahagama South	663	D. S. Silva	2	2	17
LRO/APL 2414	P. P. A 2,079, Batuwita	2	E. Dismeris Silva	1	1	11
LRO/APL 3791	P. P. A 3,143, Maha Aruggoda	2	I. A. D. James Appuhamy	0	3	34
LRO/APL 3614	P. P. A 3,117, Dibbedda	2	T. A. Davithhamy	0	1	3 8
LRO/APL 3505	P. P. A 3,229, Haltota	1	S. Thepanis Perera	0	3	0
LRO/APL 5113	Supplement No. 1 to F V P 149, Yatagampitiya	519, 520 and 527	S. J. Silva	7	3	30
LRO/APL 5357	P. P. A 3,234, Bombuwala	1 and 2	G. Suwas Fernando	0	3	37
LRO/APL 5384	P. P. A 3,220, Maha Parayagala	1	M. Anthony Ferdinands	0	0	25
LRO/APL 234	P. P. A 3,218, Palatota	1, 8, 10 and 11	Mrs W. M. Fernando	32	0	22
LRO/APL 3643	P. P. A 3,248, Ihala Karannagoda	1	H. D. M. Wijenayaka	1	1	6
LRO/APL 5025	P. P. A 3,278, Oritigala	1	D. M. Seneviratne	2	3	38

LRO/APL 2405

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Additional Assistant Government Agent, Hambantota, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 11 a.m., on Thursday, October 7, 1954, at the Resthouse, Walasmulla, to select a person to receive a grant for Crown land particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance, as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Hambantota

A C L ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Colombo, August 17, 1954

Particulars of the Land referred to above

Lot	Name of Permit-holder or Applicant	Extent	Village—	
			Sup No	2 to final village plan No 161
288	Zemul Abdeen, Mohammod Ismail	8 0 17	Omaria	West Gruwa Pattu

G. A's No LE/LRO/LL. 38.
L C's No LRO/AOL 3010

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Southern Province, Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Saturday, September 11, 1954, at the Galle Kachcheri, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule of the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations of 1948

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Southern Province.

A C L ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Colombo, August 19, 1954

Particulars of the Land referred to above

Preliminary plan No A 1,287				
Village Migoda in Talpe Pattuwa				
Lots . 1, 2 and 4				
Name of permit-holder or applicant		D Marshall, Meegoda, Wanchawala		
Extent		0 A 1 R 39 7 P		

G A's No. LE/LRO/LL 24, 43, 52

L.C's No LRO/APL 3079, 2472 and 4554.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, S P, Gallo, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m., on Friday, September 24, 1954, at the Kachcheri, Gallo, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, S P., Gallo

A C L ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Colombo, August 21, 1954

L C's No LRO/APL 2472

Particulars of the land referred to above

Lot	Name of Permit-holder or Applicant	Extent	Village—	
			(1) Preliminary plan No A 1,196	Katukoliha in the minor Headman's division of Katudampe
1	Waduge Simon de Silva	4 3 4		

L C's No. LRO/APL 3079.

(2) Preliminary plan No A 1,179. Village—Naiduwa

Lot	Name of Applicant or Permit-holder	Extent	Village—	
			(2) Preliminary plan No A 1,179.	Naiduwa
1	P H. Ayrus Mendis	0 2 3 6		

My No LRO/APL 4594
G. A's No LRO 36.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, Jaffna, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on September 30, 1954, at the Jaffna Kachcheri, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent

A C L ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Colombo, August 18, 1954

Particulars of Land referred to above

Lot	Name of Permit-holder or Applicant	Extent	Village—	
			Preliminary plan No. A 1,677.	Mallakam
1	Sinnathanby Thambiah, Elalai West, Chunnakam	0 0 24		

Land Redemption Notices

L. D.—B 49/50

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, July 28, 1954

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Preliminary plan No A 3,697. Village—Kondagammulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent.		
				A	R	P
1	Millagahawatta Panguwa	Coconut garden contains coconut, jak, mango and breadfruit trees, 5-10 years and part of ditch	M Alosius Perera of Wawela, Ja-ela	1	2	4
Total				1	2	4

L. D.—B. 49/50

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, July 28, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A. 2,085 Village—Karagahayatenna

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P.
1	Villaragetenna Otunketiya	Tea 40 years	R. G. Ukku Banda of Wijebahukanda, Kotmale, Mrs. H. M. Dingiri Mahatmaya and H. A. Ranatunga, both of Metagama, Punduloya	0	0	5
2	Do	do	do.	0	1	5
3	Do	do	do	5	2	37
4	Villaragetenna	do	do	0	0	29
5	Villaragetenna Otunketiya	do	do	0	1	38
6	Villaragetenna, Matalayawewegawahena	do	do	1	1	6
				8 0 0		

L. D.—B. 49/50.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section (5) (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, July 28, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Preliminary plan No. A. 2,111. Village—Malhewa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Abmahela Tiyambarabokka	Tea 40 years	D. M. K. Appuhamy of Medacombra, Watagoda	0	1	3
2	Do	do.	do.	4	1	4
3	Do	do.	do.	0	0	13
4	Do	do.	do.	0	0	5
5	Do	do.	do.	0	0	6
6	Do	do.	do.	0	0	12
7	Do	do.	do.	0	0	39
8	Do	Tea 40 years, contains an abandoned temporary building	do.	1	3	7
9	Do	Tea 40 years	do.	0	0	8
10	Do.	do.	do.	0	0	5
				Total . 6 3 22		

No. Q. 4788/LRO/APL 2682

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942,

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, July 22, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A. 3,681. Village—Kandawala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Milagahawatta <i>alias</i> Milla-gahawattekumbura	Coconut garden 25 years, contains a brick kiln and paddy field	Udawattage William Appuhamy of Kandawala, Negombo	0	1	14
2	Milagahawatta	Coconut garden, contains coconut and jak trees 25 years and a temporary building	do	0	0	25
	Do.	Coconut garden contains 1 coconut tree 25 years	do	0	0	5
	Do.	Coconut garden contains coconut, bilim, mango and arecanut trees 25 years, 2 temporary buildings and an earth well	do. . .	0	0	31
				Total . 0 2 35		

L. D.—B 19/50.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Cyril Joseph Serasingha, Assistant Government Agent of the Nuwara Eliya District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorised in writing, before me at Nuwara Eliya Kachcheri on October 9, 1954, at 9 30 a m, and
- (b) notify to me in writing on or before October 2, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Nuwara Eliya, August 16 1954.

C J SERASINGHA,
Assistant Government Agent

Schedule

Preliminary plan No A 2,111. Village—Malhowa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Abunahola Tirambabokkna	Tea 40 years	D M K. Appuhamy of Medacombra, Welagoda	0	1	3
2	Do	do	do	4	1	4
3	Do	do	do	0	0	13
4	Do	do	do	0	0	5
5	Do	do	do	0	0	6
6	Do	do	do	0	0	12
7	Do	do	do	0	0	39
8	Do	Tea 40 years, contains an abandoned temporary building	do.	1	3	7
9	Do	Tea 40 years	do.	0	0	8
10	Do	do	do	0	0	5
Total				6	3	22

No. L B 2224—LRO/APL/5926/J 54 L 228

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, A T Malinda Silva, Additional Assistant Government Agent of the Matara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950 as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto.
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Matara Kachcheri, on September 28, 1954, at 10 00 a m, and
- (b) notify to me in writing (in duplicate) on or before September 20, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Matara, August 20, 1954

A T. M SILVA,
Additional Assistant Government Agent.

Schedule

Preliminary plan No A 1,561 Village—Karagoda Uyangoda 11

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P
1	Erabaddegoda-Hunugewatta	Coconut garden, contains 5 coconut trees 30-40 years, 1 kintul tree about 15 years and 10 arecanut trees about 10 years	H M Sadiris, 783, Perademya Road, Mulgampola, Kandy and H. M Nando, Karagoda-Uyangoda	0	0	8
2	Do	Coconut garden, 30-40 years, contains 5 jak trees, 1 domba tree, 2 mango trees and 3 breadfruit trees 15-40 years, some arecanut trees 5-10 years, 13 coconut plants 2-5 years and an earth well	H. M Sadiris, 783, Perademya Road, Mulgampola, Kandy and H. M Nando, Karagoda-Uyangoda	0	2	2
Total				0	2	10

NB—Please quote this reference No in all letters in this connection

No LA/LRO/54/93/LRO/APL 5616/J54/L230

L D.—B 49/50

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on October 1, 1954, at 9 a m, and
- (b) notify to me in writing on or before September 23, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

All documents in support of the claims should be forwarded before me at the time of inquiry. It should be noted that those who fail to notify their claims on or before the due date will not be entitled to have such claims considered at the inquiry.

Kurunegala, August 16, 1954.

SAM H. SILVA,
Assistant Government Agent,

Schedule				
Preliminary plan No A 1,325 Village—Potuhera				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
1	Medawelakumbura	Paddy field	Mrs E M Ukkuamma, c/o T B. Tennekoon, Retired School Master, Potuhera	0 1 1
2	Do	do.	do.	0 0 21
Total				0 1 22

N B —Please quote this reference No in all letters in this connection No LA/LRO/54/94/LRO/APL 5665/J54 L231
L. D.—B 49/50

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kachcheri, on October 1, 1954, at 9 a.m., and
 - (b) notify to me in writing on or before September 23, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be forwarded before me at the time of inquiry. It should be noted that those who fail to notify their claims on or before the due date, will not be entitled to have such claims considered at the inquiry.

Kurunegala, August 16, 1954

SAM H SILVA,
Assistant Government Agent

Schedule				
Comb Supplement No 1 to F V P's 444 and 445 Villages—Kandagedara and Busanapahuwa				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
91	Thalathiyagonna Estate	Coconut estate 2-30 years	M P Silva, Horampolla Mills, Minuwangoda	1 0 13
92	Do	Coconut estate 2-45 years	do	3 1 10
93	Do	do	do	8 2 19
93½	Do	Paddy field	do	0 0 31
94	Do	Coconut estate 1-10 years	do	0 0 3
95	Do	Coconut estate 30-45 years	do	0 2 2
96	Do	Coconut estate 30-45 years, contains brick and thatched copra kiln and a mud thatched house	do	10 1 4
97	Do	Coconut estate 30-45 years contains 2 earth wells	do	5 0 2
98	Do	Coconut estate 30-45 years	do	0 2 23
99	Do	Coconut estate 30-45 years contains an earth well	do	11 1 7
100	Do	Coconut estate 30-45 years contains a masonry thatched house and an earth well	do	11 0 29
101	Do	Coconut estate 30-45 years contains a mud thatched house	do.	11 1 7
102	Do.	Coconut estate 30-45 years	do	11 1 7
Total				76 2 37
F V P 444				
102	Thalathiyagonna Estate	Coconut estate 2-30 years	M P Silva, Horampolla Mills, Minuwangoda	0 2 8
103	Do	Coconut estate 2-20 years	do	0 2 34
104	Do	Coconut estate 2-45 years contains a mud thatched house	do	5 3 37
105	Do	Coconut estate 45 years	do	2 1 6
106	Do	do.	do	1 0 3
Total				10 2 8

N B —Please quote this reference No in all letters in this connection
L. D.—B 49/50.

No LA/LRO/54/92/LRO/APL 5331/J54 L216

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kachcheri, on October 1, 1954, at 9 a.m., and
 - (b) notify to me in writing on or before September 23, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be forwarded before me at the time of inquiry. It should be noted that those who fail to notify their claims on or before the due date, will not be entitled to have such claims considered at the inquiry.

Kurunegala, August 16, 1954.

SAM H SILVA,
Assistant Government Agent,

Schedule

Preliminary plan No A 1,326 Village—Boyagane

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A. R. P.
1	Hitnawatta Bamunutunpela-kumbura	Coconut garden contains a temporary house, paddy field and rock	K P John Singho of Boyagane, Malpitiya and Mis W H. Podumahatmaya, o/o W B Bogoda of Walakulpola, Malpitiya	1 3 14
2	Bamunutunpelakumbura	Paddy field	do	0 0 10
Total				1 3 24

N B.—Please quote this reference No in all letters in this connection
L. D.—B. 49/50

No LA/LRO/54/89/LRO/APL. 5080A/J54/L175

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kacheheri, on October 1, 1954, at 9 a.m.; and
 - (b) notify to me in writing on or before September 23, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

All documents in support of the claims should be forwarded before me at the time of inquiry. It should be noted that those who fail to notify their claims on or before the due date, will not be entitled to have such claims considered at the inquiry.

Kurunegala, August 16, 1954.

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No A 1,317 Village—Wariyapola

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A. R. P.
1	Madinnagewelawatte	Coconut garden contains 18 coconut trees over 30 years, 22 arecanut trees 10 to 20 years, and 10 halmilla plants 3 years	Mutunayake Durayalage Motha of 105, Getuwana Road, Kurunegala; Mutunayake Durayalage Unge of 165, Getuwana, Kurunegala; Perumbadage Punchiduraya of Attanapitiya, Kohilagedera; Dewata Pedidurayalage Gnawathie of Ihala Talampitiya, Kohilagedera and Dewata Pedidurayalage Silawathie, both o/o Dewata Pedidurayalage Gnanawathy of Ihala Talampitiya, Kohilagedera	0 1 7
2	Do	Garden contains 6 arecanut trees 10 to 15 years and 1 bush of bamboos	do.	0 0 4
Total				0 1 11

Miscellaneous Land Notices

No. L.J. 438.

No L.J. 328.

NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs. Ponniah Muttiah, Thambo-Thulayambalam Silambu Kasipillai, Murugesu Vinnasathamby and Kathiramu Namasvayan—trustees of the Kallikulam Temple Administration Society—have applied for the lease of a piece of Crown land, about 2 acres in extent, situated in Kallikulam, Vavuniya South Tamil Division, Vavuniya District, for the establishment of a Hindu temple and to open up a flower garden thereon

2 The land is bounded as follows —

North : V. C. Road,
East : Crown land,
South : Crown land,
West : Crown land,

and is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- (a) Term. 30 years with an option of renewal for a further term of 30 years;
- (b) Rent. Re. 1 per annum subject to revision every 5 years,
- (c) The lessees shall within 2 years of the commencement of the lease erect a temple and open up a flower garden to the satisfaction of the Assistant Government Agent, Vavuniya;
- (d) The lessees shall use the land as a site for a temple and for opening up a flower garden and for no other purpose

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

H. S. WANASINGHE,
Assistant Land Commissioner,
for Land Commissioner.

Colombo, August 27, 1954.

E 3

NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs. R. M. Ukku Banda, Gonawela Ralage Tikiri Banda and Rankot Pedige Undiya—trustees of the Yoda Ela Sri Sugatha Sasanawardhana Samitiya—have applied for the lease of a piece of Crown land, about 5 acres in extent, from lot 51 in B O P 345, situated in Block B, Minneriya Development Scheme of the Polonnaruwa District, for the establishment of a Buddhist temple thereon.

2 The proposed temple will serve the needs of the colonists of the area as there is no other Buddhist temple within a reasonable distance. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others.—

- (a) Rent. Rs. 2 50 per acre per annum,
- (b) The lessees shall within five years from the commencement of the lease, erect a permanent Vihara Mandiraya, Bodhi Prakaraya, Aramay, latrine and well, (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Assistant Government Agent, Polonnaruwa,
- (c) The lessees shall select the resident priest with the approval of the High Priest of the Nikaya to which the priest belongs,
- (d) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose,
- (e) The lessees shall not tamper with the ruins of the small building of the "double platform" type still in existence,
- (f) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi of the Temple as the case may be for a term of 99 years.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

H. S. WANASINGHE,
Assistant Land Commissioner,
for Land Commissioner.

Colombo, August 27, 1954.

No L.J. 386

**NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs. A Kiribanda and S. P Pina—trustees of the Millagala Vihara Sasana Vardana Society, Tracts 1-3, Right Bank, Huruluwewa Schome—have applied for a lease of a piece of a Crown land, about two acres in extent, from the Huruluwewa B. O. P. 175-15-2/A, Tracts 1-3, Anuradhapura District, to be used as a site for a Buddhist temple.

2. The land is bounded as follows —

North : Irrigation Department Reservation,
South : Crown,
East : Access road to highland lots 177 and 178 P B,
West I D. F. C reservation ,

and is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Rent Re 1 per annum ;
- (b) The lessees shall, within three years from the commencement of the lease erect a Vihara, a dagaba and a residence for a priest (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Government Agent, North-Central Province ;
- (c) The lessees shall report to the Archaeological Commissioner any antiquities found on the land and shall deal with such antiquities and if necessary, suspend building operations in accordance with any directions issued by him ;
- (d) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose ;
- (e) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or Controlling Viharadhipathi of the temple, as the case may be for a term of 99 years.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

H S WANASINGHE,
Assistant Land Commissioner,
for Land Commissioner.

Colombo, August 27, 1954

LS 3271

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs. Panchuralage Sellathe and Sriwardana Pathiraja Mudiyanseage Priyasena of Kadiragama, Maradankadawela—trustees of the Rural Development Society, Thoruwewa—have applied for a lease of a piece of Crown land about half an acre in extent from lot 1C in F. V. P. 1192, situated in Thoruwewa village, Kalagam Palata, Anuradhapura District, for the purpose of erecting a Meeting hall thereon and for use as a playground.

2. The land is available for the purpose It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others —

- (a) Term : 5 years ;
- (b) Rent : Re. 1 per annum ;
- (c) The lessees shall, within six months from the commencement of the lease, erect a Meeting hall on the land, to the satisfaction of the Government Agent, North-Central Province ;
- (d) The lessees shall use the land as a site for a Meeting hall and playground and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

H. S WANASINGHE,
for Land Commissioner.

Colombo, August 27, 1954.

No. L.J. 308

**NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Mr. Kathramalai Nallathamby Kurukkal—trustee of Arumugasamy Hindu Temple, Thambaddai—has applied for the lease of a piece of Crown land, known as Kaddakkarapum, about two roods in extent, situated at Thampaddai, Akkarai Pattu, Batticaloa District, for the use of the Hindu temple which stands thereon.

2. The land is bounded as follows —

North : Lot 2 in P. plan No. A 372,
South Crown land,
East . Reservation along sea coast,
West . Reservation along Batticaloa-Pottuvil P. W D.
Road ,

and is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 30 years ;
- (b) Rent . Re. 1 per annum ;
- (c) The lessee shall plant the land with coconut trees and maintain them to the satisfaction of the Government Agent, Eastern Province ,
- (d) The lessee shall use the produce from the land to the benefit of the Hindu Temple and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

H. S. WANASINGHE,
Assistant Land Commissioner,
for Land Commissioner.

Colombo, August 27, 1954.

No. LS. 3229.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE
CROWN LANDS REGULATION, 1948**

NOTICE is hereby given that Messrs Medawattegedera H. M. Kiribanda, Weliwattegedera D M Panchibanda, Weliwattegedera T. B Appuhamy, Makullagasarawe J M. Appuhamy, Wayadena H. M Lokubanda and Alutgedera A M Sudubanda of Yakunnawa—trustees of the Yakunnawa Rural Development Society—have applied for a lease of lot 37 in F. V. P 128, in extent 0 A. 3 R. 38 P., situated in Yakunnawa Village, Medagama Pattu Korale of Wollassa Division, Badulla District, for the purpose of constructing a Community hall thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term . 5 years ,
- (b) Rent . Rs. 3 per annum ;
- (c) The lessees shall, within three months from the commencement of the lease, erect a Community hall on the land, to the satisfaction of the Government Agent, Province of Uva ,
- (d) The lessees shall use the land as a site for a Community hall and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

H. S WANASINGHE,
for Land Commissioner.

Colombo, August 27, 1954.

LS. 2425

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION
21 (2)**

NOTICE is hereby given that Mrs. Hettarachchige Alice Dias of Srimadura, Kelegala, Nuwara Eliya District, has applied for a lease of lot 63 in P. P. A 953, in extent 1 A. 1 R. 34 P., situated in Blackpool, Nuwara Eliya District.

2 This land was leased in 1936 to the applicant's husband, the late Mr W. D Don Dias, on two permits in form G A —C144. The land now contains 2 boutiques, 2 bakeries, a brick kiln, 2 labourers' lines, and a barber's saloon Tenure under a permit is no longer appropriate It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term : 99 years with effect from May 1, 1951 ;
- (b) Rent : Rs. 65 per annum subject to revision every thirty years ;
- (c) The lessees shall use the land for residential and commercial purposes, but for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

E K R ASERAPPA,
for Land Commissioner.

Colombo, August 27, 1954.

LJ. 453.

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION
21 (2)**

THE Karachchi Hindu Educational Society has applied for the lease of a piece of Crown land, about 5 acres in extent, from lot 2 A in P P 5,162, situated on Taylor Road adjoining Neela Aru within Kilnoochi, Pachchilapalli-Karachchi Division, Jaffna District, for the construction of a school thereon.

2. This land has not been mapped-out and is available for the purpose. The society has been served with notice to vacate the land. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term : 30 years ,
- (b) Rent : Re 1 50 per annum ,
- (c) The lessee shall, within 2 years from the commencement of the lease, erect a school building on the land conforming to Education Department standards to the entire satisfaction of the Government Agent, Northern Province ;
- (d) The lessee shall use the land for the school and for no other purpose ;
- (e) The lessee shall run the school in accordance with the standards of the Education Department

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

H. S. WANASINGHE,
Assistant Land Commissioner,
for Land Commissioner.

Colombo, August 27, 1954

LJ. 47.

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION
21 (2)**

NOTICE is hereby given that the Morawak Korale Tea Producers' Co-operative Society Ltd., Kotapola, has applied for the lease of 3 acres of Crown land from Diyadawa Forest Reserve in F S P P. 30, situated at Kotapola, Morawak Korale, Matara District, for the construction of a Co-operative tea factory thereon.

2. The land which is bounded as follows —

North Lots 50 and 35,
South Lot 35,
East Lot 35,
West Lot 35.

is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others .

- (a) Term : 5 years ;
- (b) Rent : Rs 60 per annum ;
- (c) The lessee shall, use the land as site for tea factory, godowns, Superintendent's Bungalow, Tea Maker's Bungalow, office, labour lines and garages, and for no other purpose ;
- (d) The lessees shall, within one year from the commencement of the lease, complete the buildings referred to in (c) above, to the satisfaction of the Assistant Government Agent, Matara ;
- (e) The extension of the term of the lease will be considered after the expiry of 5 years

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

H. S. WANASINGHE,
Assistant Land Commissioner,
for Land Commissioner.

Colombo, August 27, 1954.

ඉඩම්

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය ඇල් 7418/පේ 54 ඇල් 218
 1954පේ අංක 39 දරණ සංශෝධිත පණතින් සංශෝධනය
 කරනු ලැබූ 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ
 ආඥාපණන

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ සංශෝධිත පණතින් සංශෝධනය කරනු ලැබූ 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්තුරමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්ති හත්පත්තුවේ මිමයෙත් එගොඩ කෝරළේ මඩවලගම නම් ගමේ පිහිටි පහලඇලපත්තුබුර, නුගහ කුඹුර, කුඹුක්ගහකුඹුර, කොහොඹගහකුඹුර, තිඹිරිගහකුඹුර, දන්ගහ කුඹුර, පලුගහකුඹුර, කෝන්ගහකුඹුර, අමුණුවෙල් කුඹුර, මිගහකුඹුර සහ පලුගහකොටුව යන ඉඩම්වලින් අ 16, රු 1, ප. 32ක විශාලත්වයක් ඇති නො 1,299 දරණ මූලික ගම් මැනීමේ සැලැස්මේ කැබැලි 1කේ සිට 29 දක්වා මැන වඩා විස්තරව හැඳින්වෙන බිම් ප්‍රමාණය

පී බී බුලත්තුරමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය : පේ 54 ඇල් 218

වම් 1954ක් වූ අගෝස්තු මස 11 වැනි දින
 කොළඹදීය

අංකය : ඇල් 7286

1954පේ අංක 39 දරණ සංශෝධිත පණතින් සංශෝධනය
 කරනු ලැබූ 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ
 ආඥාපණන

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ සංශෝධිත පණතින් සංශෝධනය කරනු ලැබූ 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්තුරමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැලඹවිලි හත්පත්තුවේ මදුරා කෝරළේ කිරිබත්ගල්ල නම් ගමෙහි පිහිටි අපුල්ලනාවත්ත සහ කපුඹුල්ලේ වත්ත නමැති ඉඩම්වලින් අ 2, රු. 1, ප 35 9ක විශාලත්වයක් ඇති නො 832 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 1වෙනි අතිරේකයේ නො 503 සහ 504 යයි මැන හැඳින්වෙන බිම් කැබැලි දෙක

පී බී. බුලත්තුරමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය : පේ/ඊ/483

වම් 1954ක් වූ අගෝස්තු මස 7 වැනි දින
 කොළඹදීය.

අංකය ඇල් 7571

1954පේ අංක 39 දරණ සංශෝධිත පණතින් සංශෝධනය
 කරනු ලැබූ 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ
 ආඥාපණන

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ සංශෝධිත පණතින් සංශෝධනය කරනු ලැබූ 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්තුරමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙණි හත්පත්තුවේ උතුරු උඩුකහ කෝරළේ දන්ගොල්ල නම් ගමෙහි පිහිටි ඉදිමිටිට නමැති වත්තෙන් අ 2, රු 0, ප 1 9ක විශාලත්වයක් ඇති නො 1,211 දරණ මූලික ගම් මැනීමේ සැලැස්මේ 1වෙනි සහ 2වෙනි බිම් කැබැලි යයි මැන විස්තර හැඳින්වෙන බිම් ප්‍රමාණය

පී බී බුලත්තුරමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය : පේ/ඊ/2083

වම් 1954ක් වූ අගෝස්තු මස 3 වැනි දින
 කොළඹදීය.

අංකය ඇල් 54/ඇල් 54/25/පේ 54 ඇල් 140

1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්තුරමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කවුගම්පොල හත්පත්තුවේ මල්ගොමුව පළාතේ මල්ගමුට ගිරිඋල්ල නම් ගමෙහි පිහිටි කඩවත්තලේ වත්ත නමැති පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර 3ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය, ඊට මායිම් —

- උතුරට : දික්කැන්ද රජයේ ඉඩම,
- නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස,
- දකුණට : ගිරිඋල්ල-පත්තල ප්‍රසිඬ පාර

පී බී බුලත්තුරමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය : පේ 54 ඇල් 140

1954ක් වූ ජූලි මස 26 වැනි දින
 කොළඹදීය

අංකය : ඇල් 7734 පේ/ඇල් ඇල් 2897

1954පේ අංක 39 දරණ සංශෝධිත පණතින් සංශෝධනය
 කරනු ලැබූ 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ
 ආඥාපණන

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ සංශෝධිත පණතින් සංශෝධනය කරනු ලැබූ 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්තුරමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්තිහත් පත්තුවේ හතලිස්පහ බස්නාහිර කෝරළේ පාලුකඩවල නම් ගමේ පිහිටි අඹගහවත්ත, කුඹුක්ගහවත්ත සහ හැලඹගහවත්ත යන ඉඩම්වලින් අ 4, රු 2, ප 0ක විශාලත්වයක් ඇති පහත සඳහන් මායිම් තුළ පිහිටි බිම් ප්‍රමාණය —

- 1 අඹගහවත්ත—
 උතුරට : පිංහාමිගේ වත්තේ වැට,
 නැගෙනහිරට : හොරොවු ඇල,
 දකුණට : පුංචිරාල සහ තවත් අයට අයිති වත්ත;
 බස්නාහිරට : එම ඉඩමේ ඉතුරු කොටස
- 2 අඹගහවත්ත—
 උතුරට පිංහාමිගේ වත්තේ වැට,
 නැගෙනහිරට : වැව් බැම්ම,
 දකුණට : පුංචිරාල සහ තවත් අයට අයිති වත්ත,
 බස්නාහිරට : එම ඉඩමේ ඉතුරු කොටස
- 3 කුඹුක්ගහවත්ත—
 උතුරට හොරොවු ඇල,
 නැගෙනහිරට වැව් බැම්ම,
 දකුණට හොරොවු ඇල,
 බස්නාහිරට : හොරොවු ඇල
- 4 කුඹුක්ගහවත්ත—
 උතුරට : හොරොවු ඇල;
 නැගෙනහිරට වැව් බැම්ම;
 දකුණට හොරොවු ඇල,
 බස්නාහිරට හොරොවු ඇල
- 5 හැලඹගහවත්ත—
 උතුරට ගම්සහපාර;
 නැගෙනහිරට වැව් බැම්ම;
 දකුණට : හොරොවු ඇල;
 බස්නාහිරට හිත් මැණිකගේ වත්ත

පී බී බුලත්තුරමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය : පේ/ඇල් ඇල් 2897

වම් 1954ක් වූ අගෝස්තු මස 11 වැනි දින
 කොළඹදීය.

අංකය ජේ 54 ඇල් 95

1954 ජේ අංක 39 දරණ ආඥාපණතින් සංශෝධනය කරන ලද 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ආඥාපණතින් සංශෝධනය කරන ලද 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ නුරුඵ පළාතේ කල්පේ කෝරළේ 26 යේ කුලානේ කිරිගොල්ලාව යන ගමේ පිහිටි කිරිගොල්ලාව නමැති කුඹුරුවලින් අ 23, රු 2, ප 23 ක් පමණ වපසරිය ඇති කොටසක්, ඊට මායිම් —

- උතුරට මහවේවලකඩවල වැව් කන්ද,
- නැගෙනහිරට මහවේවලකඩවල වැව් කන්ද හා රජයේ ඉඩම,
- දකුණට මහවේවලකඩවල වැව් කන්ද හා කිරිගොල්ලාව වැව,
- බස්නාහිරට රජයේ ඉඩම හා මෙම ඉඩමේ ඉතිරි කොටස

පී බී බුලත්කුලමේ,
ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954 ක් වූ අගෝස්තු මස 11 වැනි දින කොළඹදීය

අංකය කීව් 4727/ජේ 54/ඇල් ජී 18

1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (ඒ) කොඩා යයේ මීගමු නාගරික සභාව තුළ පෙරියමුල්ලේ ඇඩ්විට්ස් පාරේ පිහිටි නො. 21/55 නැගෙනහිර 2 දරණ මීගමු නගර සිතියමේ 17 වැනි කැබැල්ලේ විස්තර කරන ලද ඉඩමෙන් අක්කර 6 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් :—

- උතුරට. එම ඉඩමේම කොටසක්,
- නැගෙනහිරට. රේල් පාර;
- දකුණට. ඉහත සඳහන් සිතියමේ විස්තර කරන නො 62 සහ 63 දරණ කැබලි සහ ඇඩ්විට්ස් පාර,
- බස්නාහිරට. පාරට වෙන්කරන ලද කොටස

පී බී බුලත්කුලමේ,
ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954 ක් වූ ජූලි මස 28 වැනි දින කොළඹදීය

අංකය ඇල් ඒ/7751 ජේ/ඇල් ඇල් ඩී/28/53

1954 ජේ අංක 39 දරණ සංශෝධිත පණතින් සංශෝධනය කරනු ලැබූ 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ සංශෝධිත කරනු ලැබූ 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ මිඹයෙන් එගොඩ නෝරළේ මහනාන්තෝරිය පළාතේ මහනාන්තෝරිය නම් ගමේ පිහිටි පහත සඳහන් බිම්කැබලි —

- (1) දන්ගහවත්තේන් වගී අඩි 7,000 ට මායිම්—
- උතුරට ඇල්.ඩී.බී ක්‍රමයට හිංගිරි බණ්ඩාට බදුදෙන ලද ඉඩම,
- දකුණට මහනාන්තෝරිය-වරුවැව ගම්සභා පාර,
- නැගෙනහිරට පුංචි බණ්ඩාට සහ නවත් අයට අයිති ඉඩම;
- බස්නාහිරට. බී. හිංගිරි බණ්ඩාට අයිති ඉඩම.

- (2) දළගහ අහරෙන් වගී අඩි 4,950 ට මායිම්—
- උතුරට කැල;
- දකුණට ජයසූරිය මහතාගේ ඉඩම,
- නැගෙනහිරට බී වත්තිහම්මේ කුඹුරු,
- බස්නාහිරට කැල.

- (3) ගලකුඹුරෙන් -වගී අඩි 244 1/2 ට මායිම්—
- උතුරට ඇස් මුදියන්සෙගේ කුඹුරු;
- දකුණට මහනාන්තෝරිය පැත්තුම් ඇල;
- නැගෙනහිරට ඇස් මුදියන්සෙගේ කුඹුරු,
- බස්නාහිරට කුඹුරු

- (4) කදුරුගහකුඹුරෙන් වගී අඩි 495 ට මායිම්—
- උතුරට ඇල් ඩී.බී ක්‍රමයට කේ ඩී කපුබණ්ඩාට දෙන ලද ඉඩම,
- දකුණට පන්සලේ අමුණ,
- නැගෙනහිරට පන්සලට සහ පාර;
- බස්නාහිරට ඇම් උක්කුයාමිට සහ නවත් අයට අයිති ඉඩම

- (5) ඇල් ඩී.බී බදු ක්‍රමය යටතේ දී තිබෙන වගී අඩි 11,500 කින් යුත් විරුදගහවත්ත නමැති ඉඩමට මායිම්—
- උතුරට කැල;
- දකුණට මහනාන්තෝරිය-වරුවැව ගම්සභා පාර,
- නැගෙනහිරට බී හිංගිරි බණ්ඩාගේ ඉඩම;
- බස්නාහිරට කැල.

- (6) ඇල් ඩී.බී බදු ක්‍රමය යටතේ දී තිබෙන වගී අඩි 2,970 කින් යුත් ගොඩකිරිලගහගේන නමැති ඉඩමට මායිම්—
- උතුරට මහනාන්තෝරියේ සිට වරුවැවට යන ගම්සභා පාර;
- නැගෙනහිරට කැල,
- දකුණට ගලකුඹුරු;
- බස්නාහිරට ඇල් ඩී.බී ක්‍රමයට හේරත් බණ්ඩාට දෙන ලද ඉඩම

පී බී බුලත්කුලමේ,
ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය ජේ/ඇල් ඇල් ඩී/28/53

වම් 1954 ක් වූ අගෝස්තු මස 11 වෙනි දින කොළඹදීය

අංකය කීව් 4776/ජේ 54 ඇල් 250

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතේ සංශෝධනය පරිදි කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනා කෝරළේ අදිකාරිපත්තුවේ තලවතුහේන්පිට පිහිටි අක්කර 49 ක් පමණ විශාලකම් ඇති කුරුඳුවත්ත නොහොත් කිරිබත්ගොඩ ඇස්පේටිය නමැති ඉඩම, ඊට මායිම් —

- උතුරට ලිලියන් ද සොයිසා නෝනාමහත්මිය අයිතිකම් කියන (ලැන්ඩ්බේල් ඇස්පේටි) යන ඉඩම, ඇල් ජේ ඊ. කබිරුල් මහත්මිය සහ ඇස් ඒ ජාකෝලිස් පෙරේරා මහත්මිය සහ අනිත් අය අයිතිකම් කියන ඉඩම;

නැගෙනහිරට කැලණිය ස්ප්‍රියාල භූමිය සහ තලවතුහේන්පිට ගම්සභා පාර;

දකුණට කොළඹ-නුවර ප්‍රසිඬි පාර;

ගිනිකොනට ශ්‍රී සුධර්මා ම විහාරය සහ භූමිය සහ ඇල් ජේ ඩී රොසඩරො, ඇල් ජේ ඊ කබිරුල් සහ යූ ඩී ජයසිංහ යන මහත්වරු අයිතිකම් කියන ඉඩම,

නිරිතට සහ බස්නාහිරට ඇල් ජෝසප් කබිරුල් මහත්මිය, කේ එච්. පිරිස් මහත්මිය, කේ ජේ පිරිස් මහත්මිය සහ කේ මරිය පිරිස් නෝනා මහත්මිය අයිතිකම් කියන ඉඩම,

වයඹට ඇම්. ඇස්. බයස් මහත්මිය, එච්. පබ්ලිස් මහත්මිය සහ එච්. පොඩ් සිසේකරු සහ අනිත් අය අයිතිකම් කියන ඉඩම

පී බී බුලත්කුලමේ,
ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954 ක් වූ අගෝස්තු මස 18 වැනි දින කොළඹදීය.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7වෙනි කොටස යටතේ වූ දැන්වීමයි

මහජන කටයුත්තකට වුවමනාවේ තිබෙන පහත සඳහන් ඉඩම
1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7වෙනි
කොටසේ (1) වෙනි උප කොටසේ ප්‍රකාර රජය විසින් ලබාගැනීමට
අදහස් කර තිබේ

ලබාගැනීමට අදහස් කර තිබෙන ඉඩම —

පුරාණික ප්ලාන් නො ඒ 3,693 බස්නාහිර පළාතේ කොළඹ
දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ පිහිටි
දෙමටගොඩ අංක 17 කොට්ඨාසය, මාලිගාවත්ත

කැබැල්ල : 1.

ඉඩමේ නම දෙමටගොඩ පාරේ තක්සේරු අංක 459 සහ 471 දරණ
ඉඩම්වල කොටස් සහ 471/7 සහ 471/8 දරණ ඉඩම්

විස්තරය අවුරුදු 50ක පොල් ගස් 2ක්, අවුරුදු 20ක අඹ ගසක්,
අවුරුදු 20ක කාමරංගා ගසක්, අවුරුදු 20ක ඉඹුල් ගසක්, උළු සෙවිලි
ගලෙන් බැඳී ගෙයක කොටසක්, උදු සෙවිලි ගලෙන් බැඳී වැසිකිළියක
කොටසක්, ජලාලයක්, ගලෙන් බැඳී කාණුවක කොටසක්, ගලෙන්
බැඳී තාප්පයක්, දිගරදනක් සහ නැගෙනහිරින් ඇති ගෙයක
අතුරක් සහිත වන්න

අයිතිකම් කියත්තා කොලොන්නාවේ ආණ්ඩුවේ කමිහන්තලා
බංගලාවේ ජේ ඇඩ්විඩ්

ප්‍රමාණය අ 0, රු 0, ප 20 41

කැබැල්ල : 2.

ඉඩමේ නම සාන්ත අන්තෝනි පාරේ තක්සේරු අංක 50, 52, 54
සහ 60 දරණ ඉඩම්වල කොටස්.

විස්තරය අවුරුදු 20ක පොල් ගසක්, අවුරුදු 5ගේ සහ 50ගේ
කොස් ගස් 2ක්, අවුරුදු 2ගේ අඹ ගසක්, කෙසෙල් පඳුරු 6ක්,
ගලෙන් බැඳී උළු සෙවිලි ගෙයක කොටසක්, සිත් තහඩු ලී
කුස්සියක් සහ ගලෙන් බැඳී කාණුවක කොටසක් ඇති වන්න

අයිතිකම් කියත්තා කළුතර කලපුගම "ශ්‍රීකාන්තා" වෙහි පදිංචි
ඩී සී පී අබේසේකර මහත්මිය

ප්‍රමාණය අ 0, රු 0 ප 9 95

කැබැල්ල : 3.

ඉඩමේ නම සාන්ත අන්තෝනි පාරේ තක්සේරු අංක 60 දරණ
ඉඩමේ කොටසක්

විස්තරය වගාවක් නැති වත්තක කොටසක්

අයිතිකම් කියත්තා කළුතර කලපුගම "ශ්‍රීකාන්තා" වෙහි පදිංචි
ඩී ජේ ජී පී අබේසේකර

ප්‍රමාණය අ 0, රු 0 ප 0 17

කැබැල්ල : 4.

ඉඩමේ නම සාන්ත අන්තෝනි පාරේ තක්සේරු අංක 54 සහ 60
දරණ ඉඩම්වල කොටස්

විස්තරය කෙසෙල් පඳුරක් සහ ගලෙන් බැඳී කාණුවක කොටසක්
ඇති වන්න

අයිතිකම් කියත්තා කළුතර කලපුගම "ශ්‍රීකාන්තා" වෙහි පදිංචි
ඩී ජේ ජී පී අබේසේකර

ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 44

එකතුව. අ. 0, රු. 0, ප 32 97.

ඉහත සඳහන් ඉඩම් පිළිබඳ අයිතිවාසිකම් කියා සිටින සියලුදෙනාම
1954 ඔක්තෝබර් මස 20වෙනි දින සවස 2 30ට කොළඹ නගරයාලාවේ
නගරික සභා කායාලයේ පුද්ගලිකව හෝ ලියවිල්ලකින් බලය
දෙනු ලබන ඒජන්ත කෙනෙකුගේ මාගියෙන් මා ඉදිරිපිට පෙනී සිටිය
යුතුය තවද අයිතිවාසිකම් කියා සිටින සියලුදෙනා විසින්ම තමන්ගේ
අයිතිවාසිකම් පිළිබඳ සම්පූර්ණ විස්තර සහ ඉඩම් ලබාගැනීමේදී තම
තමන්ට අයවිය යුතු මුදල් ප්‍රමාණයන් සහ ඒවා පිළිබඳ සම්පූර්ණ
විස්තරය ලියුම් කොපි දෙකකින් 1954 ජූලි 27වන දින මහ 30වෙනි
දිනට හෝ ඊට ප්‍රථම දන්වා එවිය යුතුය.

විලියම් ගොපල් ලුවි,
කොළඹ නගරික කොමසාරිස්තුමා,
ඉඩම් ලබාගැනීමේ නිලධාරියා.

වම් 1954ක් වූ අගෝස්තු මස 16වෙනි දින
කොළඹ නගරයාලාවේදීය.

අංකය කිව 4683 ජේ/උ/187/53

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට
ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ
මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ප්ලානයේ නො ඒ 3,696 ගම—බෝතලේ ඉහලයම

කැබැල්ල : 1.

ඉඩමේ නම ගොරකහවත්ත නොහොත් ටිල්ලහවත්ත
නොහොත් දෙල්ගහවත්ත

විස්තර පොල් ඉඩම, අතුසෙවිලිකුල පැල සහ ශ්‍රීද

අයිතිකම් කියත්තා ධර්ම සේනානායක මහතා, ආර් ජ් ජේ
නායක මහතා, කොළඹ, ආර් පී සේනානායක මහතා, කිත්ස්ලි
පාර, කොළඹ සහ වාල්ස් සිරිසේන සේනානායක මහතා, කොළඹ
සහ ඇල්බට් සේනානායක මහතා, බෝතලේ ඉහලයම

ප්‍රමාණය අ 4 රු 0, ප 0

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ
කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි
වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස
18 වැනි දින අපරහාස 2 30ට කොළඹ කම්මේරියේදී මා සම්මුඛව
විය යුතුයි

තවද වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 4 වැනි දිනට මත්තෝන් ඒ
ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන්, එකී
ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරය
වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත පිටපත්
දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ සෙන්ට්‍රි විජේමාන්ත,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ අගෝස්තු මස 21 වැනි දින,
කොළඹ කම්මේරියේදීය

අංකය කිව 4439/ජේ/ඇල් ජ්/2686

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට
ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ
මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ප්ලානයේ නො ඒ 3,570 ගම—සියඹලාපෙ

කැබැල්ල : 1.

ඉඩමේ නම හික්ගහවත්ත නොහොත් දෙවියාගවත්ත

විස්තර කොස්ගස් 7ක් කජුගස් 6ක් සහ පොල් ගස් 104ක්
ඇති පොල් ඉඩම

අයිතිකම් කියත්තා එම් ඇල්පේනිස් පෙරේරා, සියඹලාපෙ
ප්‍රමාණය අ 1, රු 0, ප 38 9

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත්
සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන්
ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ඔක්තෝබර්
මස 22 වැනි දින අපරහාස 2 30ට කොළඹ කම්මේරියේදී මා සම්මුඛ
විය යුතුයි

තවද වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 8 වැනි දිනට මත්තෝන් ඒ
ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන්, එකී
ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරය
වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත පිටපත්
දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ සෙන්ට්‍රි වි විජේමාන්ත,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ අගෝස්තු මස 23 වැනි දින
කොළඹ කම්මේරියේදීය.

අංකය 3510/ප්‍ර/එච්.ඒ.පී/357.

1950 වසරේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 වසරේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දීමයි

ලබාගැනීමට බලපැවැත්වූ ඉඩම්වල විස්තර —

මූලික ප්ලාන් නො 3430 ගම—නිවුන්ගම

කැබැල්ල 16

ඉඩමේ නම කපුගහකුරුදුවත්ත

විස්තර ඉඩම

අයිතිකම් කියන්නන් බී ජී දියෝනිස් සහ පී බී සෙලෝහම් දෙදෙනාම නිවුන්ගම

ප්‍රමාණය අ 0, රු. 0 ප 71

කැබැල්ල 17.

ඉඩමේ නම කපුගහකුරුදුවත්ත

විස්තර ඉඩම

අයිතිකම් කියන්නන් බී ජී දියෝනිස්, නිවුන්ගම

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 89

කැබැල්ල 18.

ඉඩමේ නම කපුගහකුරුදුවත්ත

විස්තර ඉඩම

අයිතිකම් කියන්නන් බී ජී දියෝනිස්, නිවුන්ගම

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 05

කැබැල්ල 19.

ඉඩමේ නම කපුගහකුරුදුවත්ත

විස්තර ඉඩම

අයිතිකම් කියන්නන් ඇම් ඒ පොහිහම්, පී බී ලුණසේන, පී බී ඇලෝසියා, පී බී ආරොන්, පී බී රොසලින් නෝනා, සහ පී බී මේරිනෝනා යන සියලුදෙනාම නිවුන්ගම.

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 38.

කැබැල්ල: 20.

ඉඩමේ නම කපුගහකුරුදුවත්ත.

විස්තර පොල් ඉඩම.

අයිතිකම් කියන්නන් පී බී ලුණසේන, නිවුන්ගම

ප්‍රමාණය අ 0, රු. 0 ප 41

කැබැල්ල 21.

ඉඩමේ නම කපුගහකුරුදුවත්ත

විස්තර පොල් ඉඩම

අයිතිකම් කියන්නන් පී බී සේදිරිස් සහ ජී බී පොහිහම් දෙදෙනාම නිවුන්ගම.

ප්‍රමාණය අ 0 රු. 0, ප 99

කැබැල්ල: 22

ඉඩමේ නම කපුගහකුරුදුවත්ත

විස්තර භීවිට

අයිතිකම් කියන්නන් ජී හෙන්දිරිස්, කිරිගම්පමුණුව

ප්‍රමාණය. අ 0, රු. 0, ප 06

කැබැල්ල 23

ඉඩමේ නම කපුගහකුරුදුවත්ත

විස්තර ඉඩම

අයිතිකම් කියන්නන් ඒ බබ්බුසිකොකු, මාකන්දන

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 31

කැබැල්ල: 24

ඉඩමේ නම කපුගහකුරුදුවත්ත

විස්තර ඉඩම

අයිතිකම් කියන්නන් ඒ බී හෙන්දිරිස්, නිවුන්ගම

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 26

කැබැල්ල: 25.

ඉඩමේ නම කපුගහකුරුදුවත්ත

විස්තර පොල් ඉඩම

අයිතිකම් කියන්නන් පී බී ජේම්ස් සහ කේ. ඒ කේච්චෝහම් යද්දෙනාම නිවුන්ගම

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 128

කැබැල්ල: 26

ඉඩමේ නම වන්නිගෙවත්ත

විස්තර පොල් ඉඩම

අයිතිකම් කියන්නන් පී ඒ නොන්නොහම්, පී ඒ. ප්‍රචිනෝනා, සහ පී ඒ මංගනෝනා, සියලුදෙනාම නිවුන්ගම

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 111

කැබැල්ල 27.

ඉඩමේ නම වන්නිගෙවත්ත

විස්තර ඉඩම.

අයිතිකම් කියන්නන් බබ්ලිව් ඇල් ප්‍රනාන්දු, ජේ ඇම් ප්‍රනාන්දු, පී බී වලානෝනා, පී බී මංගනෝනා, ජේ ඒ ප්‍රනාන්දු, ජේ මිසිය ප්‍රනාන්දු, බබ්ලිව් වාලි ප්‍රනාන්දු, ජේ ජුසේ ප්‍රනාන්දු සහ බී එලියස් ප්‍රනාන්දු, සියලුදෙනාම නිවුන්ගම

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 97.

කැබැල්ල: 28.

ඉඩමේ නම වන්නිගෙවත්ත

විස්තර, පොල් ඉඩම

අයිතිකම් කියන්නන් බබ්ලිව් ඇල්. ප්‍රනාන්දු සහ ජේ ඇම්. ප්‍රනාන්දු, දෙදෙනාම නිවුන්ගම

ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 98

කැබැල්ල. 29.

ඉඩමේ නම වන්නිගෙවත්ත

විස්තර ඉඩම

අයිතිකම් කියන්නන් බබ්ලිව් ඇම් බොනෝජු, නිවුන්ගම, බබ්ලිව් ඇස්. බොනෝජු, බබ්ලිව් ඒ බොනෝජු, බබ්ලිව්. ඇන් බොනෝජු, බබ්ලිව් බබ්ලිව් බොනෝජු, බබ්ලිව් පී බොනෝජු, බබ්ලිව් එච් බොනෝජු, බබ්ලිව් මාටින් බොනෝජු සහ පී හේතුහම්, සියලු දෙනාම මොරුන්ද

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 191.

කැබැල්ල: 30.

ඉඩමේ නම ආචාරිගෙවත්ත නොහොත් කොච්චියවත්ත.

විස්තර කරත්තපාර

අයිතිකම් කියන්නන් පී බී සාදිරිස්, පී. බී හෙන්දිරිස් සහ පී බී. පබ්ලිස්, සියලුදෙනාම නිවුන්ගම

ප්‍රමාණය: අ 0, රු. 0, ප 97

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවීන් බලය ලත් අගවලින් හෝ වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 29 වැනි දින පූර්වහාන 930ට කොළඹ කවචේරියේදී මා සම්මුඛව සලකුණ

තවද වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීම යැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි.

ඒ සෙත්ටී ඩී. විජේමාන්න,

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ අගෝස්තු මස 21 වෙනි දින

කොළඹ කවචේරියේදීය

නො. ඇල්එච් 1048

1950 වසරේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 වසරේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දීමයි

ලබාගැනීමට බලපැවැත්වූ ඉඩම්වල විස්තර —

මුල් ප්ලාන් නො 3,688 ගම—පැලපිටියගොඩ ඉද්දගොඩ පත්තුව, කළුතර දිස්ත්‍රික්කය

කැබැල්ල: 1.

ඉඩමේ නම කාර්තුපානවත්ත.

විස්තර අවුරුදු 15ක් වයස ඇති තෝ පඳුරු 143ක් තිබෙන තෝ වත්ත.

අයිතිකම් කියත්තා සීමාසහිත නැව් (සිලෝන්) වතු සමාගම, ඒජන්තවරු ලුයි මුනින් සහ සමාගම, කොළඹ.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 10

කැබැල්ල: 2.

ඉඩමේ නම කාර්තුපානවත්ත

විස්තර අවුරුදු 15ක් වයස ඇති හෝ පසුරු 51ක් තිබෙන හෝ වන්න

අයිතිකම් කියත්තා සීමාසහිත නැව් (සිලෝන්) වතු සමාගම, ඒජන්තවරු ලුයි මුනින් සහ සමාගම, කොළඹ.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 198

එකතුව: අ 0, රු 0, ප. 29.8.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 2වෙනි දින පෙරවරු 9.30ට පැවරියයනොබ පාඨශාලාවේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 21වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇවිරිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිපතක් දැනුම්දිය යුතුයි

අර්ථ ඇල් බාලසුරිය,

වැඩ බලන කළුතර දිස්ත්‍රික්කයේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ අගෝස්තු මස 16වෙනි දින

කළුතර කම්බේරියේදීය

අංකය. ඇල්ඩ් 4401

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954දේ අංක 39 දරණ (සංශෝධිත) ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් සංශෝධනය කරනලද පරිදි මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුනුවර සහ යටිනුවර කොට්ඨාශයේ බලන සහ අඹුණුපුර පිහිටි "වයලිගොඩ" වත්තෙන් අක්කර 120, රු 1, ප 25 විශාලවූ ඇප් වි පී නො 27 යන 28 සම්බන්ධ කරනලද අතිරේක නො 1කේ සඳහන් ලොචි නො. 60 සහ 82 දරණ කොටස.

අයිතිකම් කියන්නෝ (1) ඇන්. විමලසේන මහත්මයා, පෙරකදෝරුවැන, මහනුවර, (2) කේ ඩී විල්සන් මහත්මයා, වෝඩ් විදිය, මහනුවර, (3) ඇම් අමින් මහත්මයා, පෙරකදෝරුවැන මහනුවර.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 28වෙනි දින පෙරවරු 10ට මහනුවර කම්බේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 21 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇවිරිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිපතක් දැනුම්දිය යුතුයි

රේන් රයිට්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ අගෝස්තු මස 20වෙනි දින

මහනුවර කම්බේරියේදීය

අංකය ඇල්ඩ් 1218

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ඉඩමේ නම දෙහිලන්ද, පී පී ඒ 2,116, ජලානේ ලොචි 1 දරණ කැබැල්ල.

පිහිටීම මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ කොට්ඨාශයේ උඩපතේ කෝරළේ අඹවලාව පහළ ගම්මැද්ද ගමේ.

ප්‍රමාණය: අ 0, රු. 1, ප. 28.

විස්තර හේන සහ හේ අවුරුදු 35යි, අවුරුදු 15 පැරැටියගත්, අවුරුදු 15-20 දක්වා සපුරාස් දෙකක්ද, අවුරුදු 4-15 දක්වා යිතුලු ගස් 4ක්ද, අවුරුදු 50ක් ඇති කොස්ගස් 5ක්ද, මාස 1ක් ඇති මංකොක්කාද සහ සිමෙන්ති දුපු වතුර උැන්කි දෙකක්ද වේ

අයිතිකම් කියත්තා කබදෙරගෙදර අප්පුමාම්, අඹවලාව, උවිඛොබ

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 11වෙනි දින උදේ 11ට නුවරඑළිය කම්බේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1954ක්වූ ඔක්තෝබර් මස 3වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇවිරිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිපතක් දැනුම්දිය යුතුයි

සී ජේ සෝරසිංහ,

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ අගෝස්තු මස 18වෙනි දින

නුවරඑළිය කම්බේරියේදීය

අංකය ඇල්ඩ් 732

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර. —

ඉඩමේ නම රොක්ලන්ඩ් (බෙල්මාවත්ත) අඹගහලන්දේන්ත සහ කොටතැන්නේකුඹුර

පිහිටීම මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ වලපනේ ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොට්ඨාශයේ උඩ පළාත කෝරළේ අඹලියැද්ද ගමේ

ප්‍රමාණය අක්කර 8, රු. 0, පර්චස් 104යි ඇප් වි පී 239 ජලානේ පළමුවෙනි කොටසේ සප්පිලිමාරි නො 1කේ ලොචි නො. 349-371, 373-380, 383-391 කැබලි

විස්තර හේ අවුරුදු 30, පාර, ස්ථිර ගොඩනැගිල්ලේ කොටසක්, (අත්ඇරිය) කුඹුරක්, හේන, ස්ථිර ගොඩනැගිලි දෙකක්, ඇල

අයිතිකම් කියන්නෝ සීමාසහිත ඇන්ගෙලෝ සිලෝන් සහ ජෙනරල් වතු සමාගම, ඒජන්තවරු සීමාසහිත බොයිස් සහෝදරයෝ සහ සමාගම, තැපැල් පෙට්ටිය නො 13, කොළඹ

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 11වෙනි දින උදේ 10.30ට නුවරඑළිය කම්බේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1954ක්වූ ඔක්තෝබර් මස 3වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇවිරිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිපතක් දැනුම්දිය යුතුයි

සී ජේ සෝරසිංහ,

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ අගෝස්තු මස 18වෙනි දින

නුවරඑළිය කම්බේරියේදීය

සඳහන් කළයුතු අංකය ඇල්ඩ් 632/ඒ

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ඉඩමේ නම කෝඩ් ලී වත්ත

පිහිටීම මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ කොට්ඨාශයේ දිඹුල කෝරළයේ දිඹුල වවුම (පහත)

ප්‍රමාණය අක්කර 2යි. රු. 0, පර්චස් 05 (අංක ඒ 1,676 දරණ මූලික ජලානේ අංක 1 දරණ ඉඩම් කැබැල්ල

විස්තර අවුරුදු 30ක් වයස ඇති තේවත්ත, අවුරුදු 2-15 වයස ඇති කොස්ගස් 3ද, අවුරුදු 6ක් වයස ඇති දෙබඩ ගස් 3ද, අවුරුදු 5-15 වයස ඇති අඹගස් 2ද, අවුරුදු 3ක් වයස ඇති අලිගට පේර ගස් 1ද, අවුරුදු 5ක් වයස ඇති කෝපි ෭෭ 6ද, අවුරුදු 5-10 වයස ඇති පේරගස් 6ද අවුරුදු 3-10 වයස ඇති දෙවගස් 2ද, තාවකාලික ගොවිතැන් සහ ස්ථිර ගොවිතැන්වලින්ද ඇත

අයිතිකම් කියන්නා සීමාසහිත ඇගයාලෝ සිලෝන් සහ පේනරල් වතු සමාගම, ඒජන්තවරු සීමාසහිත බොයිස් සහෝදරයෝ සහ සමාගම කොළඹ

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 11වෙනි දින සූ හා 10ට කුවරඑළියේ කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1954ක්වූ ඔක්තෝබර් මස 3වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

සි ජේ සෝරසිංහ
කුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ අගෝස්තු මස 18වෙනි දින
කුවරඑළිය කවිචේරියේදීය

ඇල් බී 4203

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 7 වැනි වගන්තිය යටතේදී දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ජලානේ නො ඒ 1,843 ගම—මොහොතන්කුලම

කැබැල්ල 1.

ඉඩමේ නම වාහකවිචිත ඔලුකුලම්වයල්.

විස්තරය කුඹුර සහ ඇල

අයිතිකම් කියන්නා බස්තියම්පුල්ලේ සවරිමුත්තු, වෙට්ටිකුලම ප්‍රමාණය අ 0, රු 1, ප 67

කැබැල්ල 2.

ඉඩමේ නම වාහකවිචිත ඔලුකුලම්වයල්

විස්තරය කුඹුර සහ ඇල

අයිතිකම් කියන්නා සිතම්බරපුල්ලේ තර්මලිංගම්, කුඹිඉරුප්පු ප්‍රමාණය අ 0, රු 1, ප 15

කැබැල්ල 3

ඉඩමේ නම වාහකවිචිත ඔලුකුලම්වයල්.

විස්තරය කුඹුර සහ ඇල

අයිතිකම් කියන්නා බස්තියම් සවරිමුත්තු, වෙට්ටිකුලම ප්‍රමාණය අ 0 රු 1 ප 26

කැබැල්ල 4

ඉඩමේ නම වාහකවිචිත ඔලුකුලම්වයල්

විස්තරය කුඹුර සහ ඇල

අයිතිකම් කියන්නා සවිසෙල් යෝවන්පිල්ලේ, වෙට්ටිකුලම ප්‍රමාණය අ 0, රු 2, ප 96

එකතුව: අ 1, රු. 2, ප. 38.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ජූලි 1වෙනි දින පෙරවරු 10ට වෙට්ටිකුලමේ ආණ්ඩුවේ ආරෝග්‍යශාලාවේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක්වූ ජූලි 1වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඊ. ඊ ඉන්ද්‍රනිසර්,

වවුනියා දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ අගෝස්තු මස 17වෙනි දින
වවුනියා කවිචේරියේදීය.

෧ ම සඳහා එවන සෑම ලිපියකම මෙහි සඳහන් අංකය ලියා එවිය යුතුයි

අංකය ඇල් ඒ/7293/ජේ/ඒ ඇල්/529

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 7 වැනි වගන්තිය යටතේදී දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

වම් 1954වේ ජූනි මස 24 වැනි දින නො ජේ/ඒ ඇල්/529 දරණ, වම් 1954ක්වූ ජූලි මස 23වෙනි දින නො 10,696 දරණ ලංකා ආණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ ප්‍රසිඛ කරන ලද ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නි හත්පත්තුවේ කටුවන්තා කෝරළේ කඩවල නම් ගමේ පිහිටි වැව්වනේහේන, කොන්රුප්පේ ගය, කෝන්ගහකුඹුර, කදුරුගහහේන සහ කෝන්ගහමුල්ලහේන යන නො 2,369 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ පළවෙනි අතිරේකයේ නො 44, 45, 50, 51, 52, 53, 54 සහ 55 යයි මැන වඩා විස්තර හැඳින්වන අ 7, රු 2, ප 27ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 1 වෙනි දින පූර්වහාග 9ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1954ක්වූ ජූලි 1වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි ඒ විභාගය පවත්වන අවසානවේදී අයිතිකම් සම්බන්ධ තිඛෙන ලියවිලි මා ඉදිරිපිටදී පෙන්විය යුතුයි. නියම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිලිලකින් දන්වා නොඑළි අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවසානවේදී පෙනී සිටීමට උවමනා නැත තවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිලිලකින් දන්වා නොඑළි අයගේ කටවවනගෙන් විභාග නොකරන බව මෙයින් දන්වමි

සෑම් එච් සිල්වා,

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ අගෝස්තු මස 18වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය.

මේ සඳහා එවන සෑම ලිපියකම මෙහි සඳහන් අංකය ලියා එවිය යුතුයි

අංකය ඇල් ඒ/ඇම් අයි ඇස් සී/53/6 ජේ/ඇල් ජී/148/53

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 7 වැනි වගන්තිය යටතේදී දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර.—

වම් 1953හේ ජූලි 1වෙනි දින නො ජේ/ඇල් ජී/148/53 දරණ 1953ක්වූ ඔක්තෝබර් මස 9වෙනි දින නො 10,596 දරණ ලංකා ආණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ ප්‍රසිඛ කරන ලද ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි —

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙණි හත්පත්තුවේ උඩපොල ඔහොට නැගෙනහිර කෝරළේ බාන්දුව නම් ගමේ පිහිටි ජම්බුවෙල්ලේ කුඹුර නොහොත් දම්බවුටකොටුවේකුඹුර, අඹගහමුල්ලවත්ත, කොස්ගහ මුල්ලවත්ත, කොලොන්ගහමුල්ලවත්ත නොහොත් මඩවෙලලියද්දේ හේන යන නො 1,327 දරණ මූලික ගම් මැනීමේ සැලැස්මේ නො 1 සහ 2 යයි මැන වඩා විස්තරව හැඳින්වන අ 0, රු 1, ප 285ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 1වෙනි දින පෙරවරු 9ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක්වූ ජූලි 1වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත

(පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි නියම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවස්ථාවේදී පෙනී සිටීමට උවමනා නැත නවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයගේ කට වචන යෙහි විභාග නොකරන බව මෙයින් දන්වමි විභාගය පවත්වන අවස්ථාවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිටදී පෙන්විය යුතුයි

සෑම එච් සිල්වා,
කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ අගෝස්තු මස 18වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය

මේ සඳහා එවන සෑම ලිපියකම මෙහි සඳහන් අංකය ලියා එවිය යුතුයි

අංකය ඇල් ෪/7362 ඡේ/එච්ඇල් ෪/1060

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමවල විස්තර —

වම් 1954ජේ ජූලි මස 17වෙනි දින නො ඡේ/එච්ඇල් ෪/1060 දරණ 1954ක්වූ අගෝස්තු මස 6වෙනි දින නො 10,700 දරණ ලංකා ආණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ ප්‍රසිද්ධ කරන ලද ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි —

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙණි හත්පත්තුවේ උඩුකහ උතුරු කෝරළේ නාරම්මල සහ දෙමටගහවෙල නම් ගම්වල පිහිටි ගෙදර වත්ත යන නො 221 සහ 66 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ ඒකාබද්ධ පළවෙනි අතිරේකයේ නො. 19 (නො 221 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ) නො 36 සහ 37 (නො 66 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ) අ 4, රු 0, ප 4 6ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය

ඉහත සඳහන් ඉඩමවලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 1වෙනි දින පෙරවරු 9ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

නවද වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 22වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇපින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි නියම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවස්ථාවේදී පෙනී සිටීමට උවමනා නැත නවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයගේ කට වචන යෙහි විභාග නොකරන බව මෙයින් දන්වමි විභාගය පවත්වන අවස්ථාවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිටදී පෙන්විය යුතුයි.

වම් 1953ගේ අගෝස්තු මස 20වෙනි දින නො 10,575 දරණ ආණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ මේ සඳහා පළවූ දන්වීම මෙයින් අවලංගු කරමි

සෑම එච් සිල්වා,
කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ අගෝස්තු මස 18වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

1954ජේ ජූලි මස 23 වැනි දින නො 10,696 දරණ ආණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ පළවූ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීම මෙයින් අවලංගු කරනු ලැබේ

සී ප්‍රසිද්ධත්,
රත්නපුර දිස්ත්‍රික්කයේ උප දිසාපතිතුමා

නො ආර් ඇල් 5082/ඡේ/ඒ/1282

1954ජේ අගෝස්තු මස 21 වැනි දින
රත්නපුර කවිචේරියේදීය

ඉඩම් සංවර්ධන පණත යටතේ කරනු ලබන නිවේදන

එල් ආර් ඒ පී ඇල් 2405

දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිචේරියේ දන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් දීම සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සන් තෝරා ගනු පිණිස වලස්මුල්ලේ තානායමේදී වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 7වෙනි බ්‍රහස්පතින්දා උදේ 11ට ඉඩම් සලකු කිරීමේ ආඥාපණන යටතේ ඉඩම් කවිචේරියක් ගම්බන්තොට ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ

2 1942ගේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 5 (1) වැනි වගන්තියෙන් හා 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීති රීති වල 3වෙනි නීතියෙන්ද සංශෝධනය කරන ලද පරිදි, මෙම දීමනා පත්‍රය ඉඩම් සලකු කිරීමේ ආඥාපණනේ පළමුවැනි උප ලෙට්ටරයේ ඇතුළත් සියලුම කොන්දේසිවලට යටත් වෙනවා ඇත

3 ඉඩම් කවිචේරිය ලබාගනු කැමති සෑම අයෙක්ම ඉඩම් කවිචේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමන් වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි.

4 මේ ඉඩම් කවිචේරිය පිළිබඳව දැනගත යුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විමසා දැනගත යුතුයි

ඒ සී ඇල්. අහයසුන්දර,
උප ඉඩම් කොමසාරිස්තුමා

වම් 1954ක්වූ අගෝස්තු මස 17වෙනි දින
කොළඹදීය

දීමට යන ඉඩමේ විස්තර

අංක 161 දරණ අවසාන ගම් සිතියමේ අංක 2 දරණ අතිරේක කොපියේ සඳහන් කැබැල්ල ගම්—මීරා (බටහිර හිරුවාපත්තුව)

කැබැල්ල : 288
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම සේනුල් අබ්දිත් මොහමුද ඉස්මයිල්.
ප්‍රමාණය අ 8, රු 0, ප 17

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් ගැනීම පිළිබඳ නිවේදන

අංකය කීව් 4788/ඇල් ආර් ඒ පී ඇල් 2682

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලෙට්ටරයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942ගේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ කටයුතු සඳහා ලබාගත යුතුයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තෝරුම් ගතයුතුවූ) 1950ගේ අංක 9 දරණ

ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපණන යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච් බණ්ඩා ට්‍රැන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී බී බුලන්කුලමේ,
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

1954ක්වූ ජූලි මස 22 වැනි දින
කොළඹදීය

උපලෙඛනය

මුල් ප්ලාන්. නොම්මරය ඒ 3,681 ගම—කදවල

කැබැල්ල : 1

ඉඩමේ නම මිල්ලගහවත්ත නොහොත් මිල්ලගහවත්තෙකුබුර විස්තර අවුරුදු 25ක් වූ පොල් ඉඩම, ගඩොල් පෝරනය සහ කුබුර. අයිතිකම් කියන්නා උඩවත්තගේ විලියම් අප්පුහාමි, කදවල මහමුව.

ප්‍රමාණය අ 0 රු 1, ප 14

කැබැල්ල : 2.

ඉඩමේ නම මිල්ලගහවත්ත විස්තර අවුරුදු 25ක් වූ පොල් සහ කොස් ඇති පොල් ඉඩම සහ තාවකාලික ගොඩනැගිල්ල අයිතිකම් කියන්නා උඩවත්තගේ විලියම් අප්පුහාමි, කදවල මහමුව

ප්‍රමාණය අ 0, රු 0, ප 25

කැබැල්ල : 3.

ඉඩමේ නම මිල්ලගහවත්ත විස්තර අවුරුදු 25ක් වූ පොල් ගසක් ඇති පොල් ඉඩම අයිතිකම් කියන්නා උඩවත්තගේ විලියම් අප්පුහාමි, කදවල මහමුව

ප්‍රමාණය අ 0, රු 0, ප 5

කැබැල්ල : 4.

ඉඩමේ නම මිල්ලගහවත්ත විස්තර අවුරුදු 25ක් වූ පොල්, බිලිත්, අඹ සහ පුවක් ගස් ඇති පොල් ඉඩම, තාවකාලික ගොඩනැගිල්ල 2 සහ ලීද අයිතිකම් කියන්නා උඩවත්තගේ විලියම් අප්පුහාමි, කදවල මහමුව

ප්‍රමාණය අ 0 රු 0, ප 31

එකතුව. අ. 0, රු. 2, ප. 35

ඇල්.ඩී.—බී 49/50

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942ගේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවන තේරුම්ගත යුතුවූ) 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපණන යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචී බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බුලත්කුලමේ, ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954කට වූ පුලි මස 28 වැනි දින කොළඹදීය

උපලෙඛනය

මුල් ප්ලාන් නො පී පී ඒ 2,111 ගම—මල්ගැට

කැබැල්ල : 1.

ඉඩමේ නම අභිනවෙල විස්තර හෝ අවුරුදු 40යි අයිතිවාසිකම් කියන්නා ඩී ඇම් කේ අප්පුහාමි, මැදකුබුර, වටගොඩ

ප්‍රමාණය. අ 0, රු 1, ප 3

කැබැල්ල : 2.

ඉඩමේ නම නියඹරාබොක්ක විස්තර හෝ අවුරුදු 40යි අයිතිවාසිකම් කියන්නා ඩී ඇම් කේ අප්පුහාමි, මැදකුබුර, වටගොඩ

ප්‍රමාණය අ 4, රු 1, ප, 4.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම නියඹරාබොක්ක විස්තර හෝ අවුරුදු 40යි අයිතිවාසිකම් කියන්නා ඩී ඇම් කේ අප්පුහාමි, මැදකුබුර, වටගොඩ

ප්‍රමාණය. අ 0, රු 0, ප 13

කැබැල්ල : 4.

ඉඩමේ නම නියඹරාබොක්ක විස්තර හෝ අවුරුදු 40යි අයිතිවාසිකම් කියන්නා ඩී ඇම් කේ අප්පුහාමි, මැදකුබුර, වටගොඩ.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 5

කැබැල්ල : 5

ඉඩමේ නම නියඹරාබොක්ක විස්තර හෝ අවුරුදු 40යි අයිතිවාසිකම් කියන්නා ඩී ඇම් කේ අප්පුහාමි, මැදකුබුර, වටගොඩ

ප්‍රමාණය අ 0, රු 0, ප 6

කැබැල්ල : 6.

ඉඩමේ නම නියඹරාබොක්ක විස්තර හෝ අවුරුදු 40යි අයිතිවාසිකම් කියන්නා ඩී ඇම් කේ අප්පුහාමි, මැදකුබුර, වටගොඩ.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 12

කැබැල්ල : 7.

ඉඩමේ නම නියඹරාබොක්ක විස්තර හෝ අවුරුදු 40යි අයිතිවාසිකම් කියන්නා ඩී ඇම් කේ අප්පුහාමි, මැදකුබුර, වටගොඩ

ප්‍රමාණය අ 0, රු 0, ප 39

කැබැල්ල : 8

ඉඩමේ නම නියඹරාබොක්ක විස්තර හෝ අවුරුදු 40 සහ තාවකාලික ගොඩනැගිල්ල අයිතිවාසිකම් කියන්නා ඩී ඇම් කේ අප්පුහාමි, මැදකුබුර, වටගොඩ

ප්‍රමාණය අ 1, රු. 3, ප 7

කැබැල්ල : 9.

ඉඩමේ නම නියඹරාබොක්ක විස්තර හෝ අවුරුදු 40යි අයිතිවාසිකම් කියන්නා ඩී ඇම් කේ අප්පුහාමි, මැදකුබුර, වටගොඩ

ප්‍රමාණය අ 0, රු 0, ප 8.

කැබැල්ල : 10.

ඉඩමේ නම නියඹරාබොක්ක විස්තර හෝ අවුරුදු 40යි අයිතිවාසිකම් කියන්නා ඩී ඇම් කේ අප්පුහාමි මැදකුබුර, වටගොඩ

ප්‍රමාණය අ 0, රු 0, ප 5

එකතුව. අ 6. රු. 3, ප 22.

ඇල්.ඩී.—බී 49/50

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942ගේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවන තේරුම් ගත යුතුවූ) 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපණන යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචී බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී බී බුලත්කුලමේ, ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954කට වූ පුලි මස 28 වැනි දින කොළඹදීය.

උපලේඛනය

උපලේඛනය

මුල් ප්ලාන් නො 2,085 ගම්—කරගොඩපහැන්න

මුල් ප්ලාන් නො 2,697 ගම්—කොත්ඛොටමුල්ල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : විල්ලරගොන්න ඕතුන්කැටිය
විස්තර අවුරුදු 40ක් වයස ඇති හෝ
අයිතිකම් කියන්නෝ ආර් ජී උක්කුබණ්ඩා, විජේබාහුකන්ද,
කොත්මලේ, එච් ඇම් සිංහිපිමහන්මය නෝනාමහන්මය සහ
එච් රණතුංග, මැනගම, පුන්බලුමය
ප්‍රමාණය. අ 0, රු 0, ප 5.

කැබැල්ල : 2

ඉඩමේ නම. විල්ලරගොන්න ඕතුන්කැටිය
විස්තර අවුරුදු 40ක් වයස ඇති හෝ
අයිතිකම් කියන්නෝ ආර් ජී උක්කුබණ්ඩා, විජේබාහුකන්ද,
කොත්මලේ, එච් ඇම් සිංහිපිමහන්මය නෝනාමහන්මය සහ
එච් රණතුංග, මැනගම, පුන්බලුමය
ප්‍රමාණය අ 0, රු 1, ප 5.

කැබැල්ල : 3

ඉඩමේ නම විල්ලරගොන්න ඕතුන්කැටිය
විස්තර අවුරුදු 40ක් වයස ඇති හෝ
අයිතිකම් කියන්නෝ ආර් ජී උක්කුබණ්ඩා, විජේබාහුකන්ද,
කොත්මලේ, එච් ඇම් සිංහිපිමහන්මය නෝනාමහන්මය සහ
එච් රණතුංග, මැනගම, පුන්බලුමය
ප්‍රමාණය අ 5, රු 2, ප 37

කැබැල්ල : 4.

ඉඩමේ නම විල්ලරගොන්න
විස්තර අවුරුදු 40ක් වයස ඇති හෝ
අයිතිකම් කියන්නෝ ආර් ජී උක්කුබණ්ඩා, විජේබාහුකන්ද,
කොත්මලේ; එච් ඇම් සිංහිපිමහන්මය නෝනාමහන්මය සහ
එච් රණතුංග, මැනගම, පුන්බලුමය
ප්‍රමාණය : අ 0, රු 0, ප 29

කැබැල්ල : 5

ඉඩමේ නම විල්ලරගොන්න ඕතුන්කැටිය.
විස්තර අවුරුදු 40ක් වයස ඇති හෝ.
අයිතිකම් කියන්නෝ ආර් ජී උක්කුබණ්ඩා, විජේබාහුකන්ද,
කොත්මලේ, එච් ඇම් සිංහිපිමහන්මය නෝනාමහන්මය සහ
එච් රණතුංග, මැනගම, පුන්බලුමය
ප්‍රමාණය අ 0, රු 1, ප 38

කැබැල්ල : 6.

ඉඩමේ නම විල්ලරගොන්න මාතලයාවේ වේගචා හේන
විස්තර අවුරුදු 40ක් වයස ඇති හෝ
අයිතිකම් කියන්නෝ ආර් ජී උක්කුබණ්ඩා, විජේබාහුකන්ද,
කොත්මලේ, එච් ඇම් සිංහිපිමහන්මය නෝනාමහන්මය සහ
එච් ඒ රණතුංග, මැනගම, පුන්බලුමය.
ප්‍රමාණය අ 1, රු 0, ප 6

එකතුව : අ 8, රු. 0, ප 0

ආල් සී—සී 49/50

1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම
1942හෝ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපණනේ කටයුතු
සඳහා ලබාගතයුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර
තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 62 වැනි වගන්ති
යෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 3 (5) වැනි
වගන්තිය සමඟ කියවා තේරුම් ගත යුතුවූ) 1950හෝ අංක 9 දරණ
ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු
කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සදහා අවශ්‍යවී
තිබෙන බවත් එකී ආඥාපණන යටතේ අත්පත් කරගනු ලබන
බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා
ලියෝකුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී සී මුලන්කුලමේ,
ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ ජූලි මස 28 වැනි දින
රහාලබ්දිය.

කැබැල්ල 1

ඉඩමේ නම මල්ලහනවත්තපොලුව
විස්තර අවුරුදු 5-10 වයස ඇති දෙල්, අබි සහ පොල් යාම් ඇති
පොල්වත්ත, කාණුවෙහි කොටසක්ද අයත්ය
අයිතිකම් කියන්නා ඇට ඇලුසියස් පෙරේරා, වැවෙටු, ජාඇල
ප්‍රමාණය අ 1, රු 2, ප 4.
එකතුව අ 1, රු 2, ප 4

ආල් සී—සී 49/50

1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
7 වැනි වගන්තිය යටතේ දන්වීමයි

මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත
ගැන්පත් සිරිල් ජෝසප් සේරසිංහ වන මම, 1950 අංක 9 දරණ
ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත
සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්
ඉහතකී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්
කිරීමේ ආඥාපණනේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට
අදහස් කරනු ලැබේ;
(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබා
ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
(3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම
කෙනෙක්ම—
(අ) වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 9වෙනි දින පූර්වහඟ
930ට නුවරඑළිය කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ
පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ල
කින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක්
එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1951ක් වූ
ඔක්තෝබර් මස 2වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ
ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වලට සහාය
වන්නේ ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලා වන්දියේ
ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි
විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී
සිටිය යුතුයි

සී ජේ. සේරසිංහ,
නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුහන

වම් 1954ක් වූ අගෝස්තු මස 16වෙනි දින
නුවරඑළියේ කවිචේරියේදීය

උපලේඛනය

මූලික ප්ලානයේ නො පී පී 2,111 ගම්—මල්ගැට

කැබැල්ල : 1

ඉඩමේ නම අබිනගල
විස්තර හෝ අවුරුදු 40යි
අයිතිකම් කියන්නා සී ඇම් කේ අප්පුහාමි, මඩකුඹුර, වටගොඩ
ප්‍රමාණය අ 0, රු 1, ප 3

කැබැල්ල : 2.

ඉඩමේ නම තියබිරාබොක්ක
විස්තර හෝ අවුරුදු 40යි
අයිතිකම් කියන්නා සී ඇම් කේ අප්පුහාමි, මඩකුඹුර, වටගොඩ
ප්‍රමාණය අ 4 රු 1, ප 4

කැබැල්ල : 3

ඉඩමේ නම තියබිරාබොක්ක
විස්තර හෝ අවුරුදු 40යි
අයිතිකම් කියන්නා සී ඇම් කේ අප්පුහාමි, මඩකුඹුර, වටගොඩ
ප්‍රමාණය අ 0, රු 0, ප 13

කැබැල්ල : 4

ඉඩමේ නම තියබිරාබොක්ක
විස්තර හෝ අවුරුදු 40යි.
අයිතිකම් කියන්නා සී ඇම්. කේ. අප්පුහාමි, මඩකුඹුර, වටගොඩ.
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 5.

කැබැල්ල : 5.

ඉඩමේ නම තියඹරාබොක්ක විස්තර හෝ අවුරුදු 40යි අයිතිකම් කියන්නා ඩී ඇම් කේ අප්පුහාමි, මඩකුඹුර, වටයොඩ ප්‍රමාණය අ 0, රු 0, ප 6

කැබැල්ල : 6

ඉඩමේ නම තියඹරාබොක්ක විස්තර හෝ අවුරුදු 40යි අයිතිකම් කියන්නා ඩී ඇම් කේ අප්පුහාමි, මඩකුඹුර, වටයොඩ ප්‍රමාණය අ 0, රු 0, ප 12

කැබැල්ල : 7.

ඉඩමේ නම තියඹරාබොක්ක විස්තර හෝ අවුරුදු 40යි අයිතිකම් කියන්නා ඩී ඇම් කේ අප්පුහාමි, මඩකුඹුර, වටයොඩ ප්‍රමාණය අ 0, රු 0, ප 39

කැබැල්ල : 8

ඉඩමේ නම තියඹරාබොක්ක විස්තර හෝ අවුරුදු 40 සහ තාවකාලික ගොඩනැගිල්ල අයිතිකම් කියන්නා ඩී ඇම් කේ අප්පුහාමි, මඩකුඹුර, වටයොඩ ප්‍රමාණය : අ 1, රු 3, ප 7

කැබැල්ල : 9.

ඉඩමේ නම තියඹරාබොක්ක විස්තර හෝ අවුරුදු 40යි අයිතිකම් කියන්නා : ඩී ඇම් කේ අප්පුහාමි, මඩකුඹුර, වටයොඩ ප්‍රමාණය අ 0, රු. 0, ප 8

කැබැල්ල : 10.

ඉඩමේ නම තියඹරාබොක්ක විස්තර හෝ අවුරුදු 40යි අයිතිකම් කියන්නා ඩී ඇම් කේ අප්පුහාමි, මඩකුඹුර, වටයොඩ ප්‍රමාණය අ 0, රු 0, ප 5.

එකතුව : අ. 6, රු. 3, ප. 22.

අංකය ඇල් සී 2224—ඇල් ආර්ඪ්/ඒපීඇල්/5926— ජේ 54 ඇල් 228

වම් 1954ජේ අංක 39 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ (සංශෝධන) ආඥාපණන අනුව 1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පණන 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් ඒ ටී මහින්ද සිල්වා වන මම, වම් 1954ජේ අංක 39 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ (සංශෝධන) ආඥාපණන අනුව 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණනේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

- (1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණන යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගත්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) 1954ක්වූ සැප්තැම්බර් මස 28 වෙනි දින පූර්වගාය 10ට මාතර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ල කින් බලය දෙනලද තමන්ගේ ඒ ජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ සැප්තැම්බර් මස 20 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවිභාව වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දි යේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළි වෙලෙහි විස්තර යන මේවා මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

ඒ ටී ඇම් සිල්වා, මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුන

වම් 1954ක්වූ අගෝස්තු මස 20 වැනි දින මාතර කවිචේරියේදීය

උපලෙඛනය

මුද්‍රිත ඒලැංගම් යො ඒ 1,561 ගම—කරුගොඩ උයන්ගොඩ 2

කැබැල්ල : 1.

ඉඩමේ නම එරබද්දෙගොඩ-හුනුගෙවත්ත. විස්තර අවුරුදු 30-40ක් වයස ඇති පොල් ගස් 5ක්ද, අවුරුදු 15ක් පමණ වයස ඇති කිතුල් ගසක්ද, අවුරුදු 10ක් වයස ඇති පුවක් ගස් 10ක්ද තිබෙන පොල් වත්තක්

අයිතිකම් කියන්නෝ එච් ඇම් සාදිරිස්, 783, පේරාදෙණිය පාර, මුල්ගමපොල, නුවර සහ එච් ඇම් නන්දේ, කරුගොඩ-උයන්ගොඩ ප්‍රමාණය අ 0, රු 0, ප 8.

කැබැල්ල : 2

ඉඩමේ නම එරබද්දෙගොඩ-හුනුගෙවත්ත විස්තරය. අවුරුදු 30-40ක් වයස ඇති පොල් වත්තක්, කොස් ගස් 5ක්ද, දෙඹර ගසක්ද, අඹගස් 2ක්ද, අවුරුදු 15-40ක් වයස ඇති දෙල් ගස් 3ක්ද, අවුරුදු 5-10ක් වයස ඇති පුවක් ගස් කීපයක්ද, අවුරුදු 2-5ක් වයස ඇති පොල් පැල 13ක්ද, ලීදක්ද තිබේ.

අයිතිකම් කියන්නෝ එච් ඇම් සාදිරිස්, 783, පේරාදෙණිය පාර, මුල්ගමපොල, නුවර සහ එච් ඇම් නන්දේ, කරුගොඩ-උයන්ගොඩ. ප්‍රමාණය අ 0, රු 2, ප 2

එකතුව : අ. 0, රු. 2, ප. 10.

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලිපියකම මගේ අංකය සඳහන් කළ යුතුයි

ඇල් සී—සී 49/50

ඇල්ඒ/ඇල්ආර්ඪ්/54/93/ඇල්ආර්ඪ්/ඒපීඇල් 5616/ජේ 54 ඇල් 230.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පණන 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත්වඩුවේ සැමුවල් හෙන්රි සිල්වා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණනේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

- (1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණන යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගත්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) 1954ක්වූ මැර්ච් 1 වෙනි දින පූර්වගාය 9ට කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ල කින් බලය දෙනලද තමන්ගේ ඒ ජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ සැප්තැම්බර් මස 23වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවිභාව වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ල කින් දැනුම්දී සිටිය යුතුයි

විභාගය පවත්වන අවස්ථාවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියකියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි නියම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ලකින් දැන්වා නොඑවූ අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවස්ථාවේදී පෙනී සිටීමට උවමනා නැත. තවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දැන්වා නොඑවූ අයගේ කට වචනයෙන් විභාග නොකරන බව මෙයින් දැන්වමි.

සෑම එච් සිල්වා, කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුන.

වම් 1954ක්වූ අගෝස්තු මස 16වෙනි දින කුරුණෑගල කවිචේරියේදීය

උපලෙඛනය

මුල් ප්ලාන් නො 1,325. ගම—පොතුගර

කැබැල්ල : 1. ඉඩමේ නම මැදවෙලකුඹුර විස්තරය කුඹුර අයිතිකම් කියන්නා පොතුගර විශ්‍රාම ලත් ගුරු මහතා වන ටී ඩී තෝනකෝන් මහතා බාදේ ඊ ඇම්. උක්කුඅම්මා ප්‍රමාණය අ 0, රු 1, ප 1.

කැබැල්ල : 2. ඉඩමේ නම මැදවෙලකුඹුර විස්තරය කුඹුර අයිතිකම් කියන්නා පොතුගර විශ්‍රාම ලත් ගුරු මහතා වන ටී ඩී තෝනකෝන් මහතා බාදේ ඊ ඇම් උක්කුඅම්මා ප්‍රමාණය අ 0, රු 0, ප. 21 එකතුව : අ. 0, රු. 1, ප. 22

ඇල් ඩී—බී 49/50 මේ සම්බන්ධයෙන් එවන සැම ලිපියකම මගේ අංකය සඳහන් කළ යුතුයි

ඇල් ඒ/ඇල් ආර් 54/89/ඇල් ආර් 54/89/ඒ පී ඇල් 5089 ඒ/ ජේ 54 ඇල් 175

1950 හේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පණත 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත්වලින් සැමුවෙල් ගොන්ඩි සිල්වා වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කිව්දෙමි—

- (1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) වම් 1951 ක් වූ ඔක්තෝබර් 1 වෙනි දින පූර්වහාල 9 ව කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ල කින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954 ක් වූ ඔප්පු මහල මහ 23 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සම්භාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලා වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

විභාගය පවත්වන අවස්ථාවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි නියම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ලකින් දැන්වා නොඑළු අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවස්ථාවේදී පෙනී සිටීමට උවමනා නැත. තවද, අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දැන්වා නොඑළු අයගේ කට වචනයෙන් විභාග නොකරන බව මෙයින් දැන්වමි

සැම එව් සිල්වා,

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954 ක් වූ අගෝස්තු මස 16 වෙනි දින

කුරුණෑගල කවිචේරියේදීය

උපලෙඛනය

මුල් ප්ලාන් නො 1,317 ගම—වාටියපොල

කැබැල්ල : 1. ඉඩමේ නම මඩිනගේවෙලේවත්ත විස්තරය අවුරුදු 30 කට වැඩිය වයසැති පොල්ගස් 13 ක් ඇති පොල්වත්ත, අවුරුදු 10-20 ක් වයසැති පුවක්ගස් 22 ක්, අවුරුදු 3 ක ගල්මිල්ල ගස් 10 ක් අයිතිකම් කියන්නා කුරුණෑගල ගැටවුවන පාදේ නො 105 හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ මෝත, කුරුණෑගල ගැටවුවන පාදේ නො 165 හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ උංගා, කොහිලගෙදර අත්තනපිටියේ පෙරුම්බද පුංචි දුරයා, කොහිලගෙදර ඉහල තලම් පිටියේ දේවතාපෝඪි දුරයලාගේ ඥානවතී සහ කොහිලගෙදර ඉහල තලම්පිටියේ දේවතාපෝඪි දුරයලාගේ ඥානවතී බාදේ දේවතාපෝඪි දුරයලාගේ බමීදස සහ දේවතාපෝඪි දුරයලාගේ සිලුවතී ප්‍රමාණය අ 0, රු 1, ප 7

කැබැල්ල : 2. ඉඩමේ නම මඩිනගේවෙලේවත්ත විස්තරය අවුරුදු 10-15 ක වයසැති පුවක්ගස් 6 ක් ඇති පොල්වත්ත, උනබිම්බ පදුරක්ද වෙ

අයිතිකම් කියන්නා කුරුණෑගල ගැටවුවන පාදේ නො 105 හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ මෝත, කුරුණෑගල ගැටවුවන පාදේ නො 165 හේ පදිංචි මුතුනායක දුරයලාගේ උංගා, කොහිලගෙදර අත්තනපිටියේ පෙරුම්බද පුංචි දුරයා, කොහිලගෙදර ඉහල තලම් පිටියේ දේවතාපෝඪි දුරයලාගේ ඥානවතී සහ කොහිලගෙදර ඉහල තලම්පිටියේ දේවතාපෝඪි දුරයලාගේ ඥානවතී බාදේ දේවතාපෝඪි දුරයලාගේ බමීදස සහ දේවතාපෝඪි දුරයලාගේ සිලුවතී. ප්‍රමාණය අ 0, රු 0, ප 4

එකතුව අ 0, රු 1, ප 11.

ඇල් ඩී—බී 49/50 මේ සම්බන්ධයෙන් එවන සැම ලිපියකම මගේ අංකය සඳහන් කළ යුතුයි ඇල් ඒ/ඇල් ආර් 54/92/ඇල් ආර් 54/92/ඒ පී ඇල් 5331/ජේ 54 ඇල් 216

1950 හේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පණත 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත්වලින් සැමුවෙල් ගොන්ඩි සිල්වා වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කිව්දෙමි—

- (1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) වම් 1954 ක් වූ ඔක්තෝබර් 1 වෙනි දින පූර්වහාල 9 ව කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ල කින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954 ක් වූ ඔප්පු මහල මහ 23 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සම්භාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලා වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

විභාගය පවත්වන අවස්ථාවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි නියම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ල කින් දැන්වා නොඑළු අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවස්ථාවේදී පෙනී සිටීමට උවමනා නැත. තවද, අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දැන්වා නොඑළු අයගේ කට වචනයෙන් විභාග නොකරන බව මෙයින් දැන්වමි

සැම එව් සිල්වා,

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954 ක් වූ අගෝස්තු මස 16 වෙනි දින

කුරුණෑගල කවිචේරියේදීය

උපලෙඛනය

මුල් ප්ලාන් නො 1,326 ගම—බොයගනේ

කැබැල්ල : 1 ඉඩමේ නම හිරිනාවත්ත, බමුනුතුන්පැලේ කුඹුර විස්තරය තාවකාලික ගෙයක්ද කුඹුරක්ද ගලක්ද ඇති පොල් වත්ත

අයිතිකම් කියන්නා මල්පිටියේ බොයගනේ හෝ පි රෝන් ශික්ෂාකුට සහ මල්පිටියේ වලාකුල්පොල බිබිලි බී බෝගොබ බාදේ බිබිලි එව් පොහිගහන්මයා මැතිණිය ප්‍රමාණය අ 1, රු 3, ප 14

කැබැල්ල : 2. ඉඩමේ නම බමුනුතුන්පැලේ කුඹුර විස්තරය කුඹුර අයිතිකම් කියන්නා මල්පිටියේ බොයගනේ හෝ පි රෝන් ශික්ෂාකුට සහ මල්පිටියේ වලාකුල්පොල බිබිලි බී බෝගොබ බාදේ බිබිලි එව් පොහිගහන්මයා මැතිණිය ප්‍රමාණය අ 0, රු 0, ප. 10 එකතුව අ 1, රු. 3, ප 24.

ඇල් ඩී—බී 49/50 මේ සම්බන්ධයෙන් එවන සැම ලිපියකම මාගේ අංකය සඳහන් කළ යුතුයි. ඇල් ඒ/ඇල් ආර් 54/94/ඇල් ආර් 54/94/ඒ පී ඇල් 5665 ජේ 54 ඇල් 231

1950 හේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පණත 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත්වලින් සැමුවෙල් ගොන්ඩි සිල්වා වන මම, 1950 අංක 9 දරන

ඉඩම ආණ්ඩුවට ගැනීමට පරායෝ 7෭වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන පවසා කල්පදම් —

- (1) පටු සඳහන් උපලබ්ධිකරණ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත කී පරිදි යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම නිදහස් කිරීමේ ආණ්ඩුකමේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම පවසුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්නට යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වර්ෂ 1954ක් වූ ඔක්තෝබර් 1 වෙනි දින පූර්වගත 9 වන කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ල කින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක් වූ ඔක්තෝබර් මස 23 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වලට යොමුව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

විභාගය පවත්වන අවස්ථාවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි නියම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ල කින් දන්වා නොඑවූ අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවස්ථාවේදී පෙනී සිටීමට උවමනා නැත තවද, අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයගේ කට වටනගෙන් විභාග නොකරන බව මෙයින් දන්වමි

සෑම එව් සිල්වා,
කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වර්ෂ 1954ක් වූ අගෝස්තු මස 16 වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය

උපලබ්ධිකරණ

නො. 444 සහ 445 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ ඒකාබද්ධ 1 වෙනි අතිරේකය ගම්—කන්දෙගෙදර සහ බුක්නාපහුව

නැඹැල්ල : 91
ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර අවුරුදු 2-30ක පොල්වත්ත. අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා.
ප්‍රමාණය : අ 1, රු. 0, ප 13

නැඹැල්ල : 92.
ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර අවුරුදු 2-45ක පොල්වත්ත අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා.
ප්‍රමාණය : අ 5, රු. 1, ප 10

නැඹැල්ල : 93.
ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර අවුරුදු 2-45ක පොල්වත්ත. අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා.
ප්‍රමාණය : අ 8, රු. 2, ප 19.

නැඹැල්ල : 93½.
ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර : කුඹුර. අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා.
ප්‍රමාණය : අ 0, රු. 0, ප 31.

නැඹැල්ල : 94.
ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර අවුරුදු 1-10ක පොල්වත්ත අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා.
ප්‍රමාණය : අ 0, රු. 0, ප 3.

නැඹැල්ල : 95
ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර අවුරුදු 30-45ක පොල්වත්ත අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා.
ප්‍රමාණය : අ 0, රු. 2, ප 2.

නැඹැල්ල : 96.
ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර අවුරුදු 30-45ක පොල්වත්ත, මඩින් සාදන ලද පොල් අතු සෙවිලි කරන ලද ගෙයක්ද, පොල් අතු සෙවිලි කරන ලද ගඩොල් කොප්පර පෝරණයක්ද වේ

අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා

ප්‍රමාණය : අ 10, රු. 1, ප 4
නැඹැල්ල : 97.

ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර අවුරුදු 30-45ක පොල්වත්ත, ලී 2ක්ද වේ අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා

ප්‍රමාණය : අ 5, රු. 0, ප 2
නැඹැල්ල : 98.

ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර අවුරුදු 30-45ක පොල්වත්ත.

අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා.
ප්‍රමාණය : අ 0, රු. 2, ප 23

නැඹැල්ල : 99.
ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර අවුරුදු 30-45ක පොල්වත්ත සහ ලීදක් අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා

ප්‍රමාණය : අ 11, රු. 1, ප 7.
නැඹැල්ල : 100.

ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර අවුරුදු 30-45ක පොල්වත්ත, පොල් අතු සෙවිලි කරන ලද ගෙයක් සහ ලීදක්

අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා.
ප්‍රමාණය : අ 11, රු. 0, ප 29.

නැඹැල්ල : 101
ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර අවුරුදු 30-45ක පොල්වත්ත, පොල් අතු සෙවිලි කරන මඩින් සාදන ලද ගෙයක්

අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා.
ප්‍රමාණය : අ 11, රු. 1, ප 7.

නැඹැල්ල : 102.
ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර අවුරුදු 30-45ක පොල්වත්ත අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා

ප්‍රමාණය : අ 11, රු. 1, ප 7.
නැඹැල්ල : 103.

ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර අවුරුදු 2-30ක පොල්වත්ත අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා

ප්‍රමාණය : අ 11, රු. 1, ප 7
එකතුව : අ. 76, රු. 2, ප. 37.

නො. 444 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්ම

නැඹැල්ල : 102
ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර : අවුරුදු 2-30ක පොල්වත්ත අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා
ප්‍රමාණය : අ 0, රු. 2, ප 8

නැඹැල්ල : 103.
ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර අවුරුදු 2-20ක පොල්වත්ත අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා
ප්‍රමාණය : අ 0, රු. 2 ප 34

නැඹැල්ල : 104.
ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර : අවුරුදු 2-45ක පොල්වත්ත, පොල් අතු සෙවිලි කරන ලද මඩින් සාදන ලද ගෙයක් අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා.
ප්‍රමාණය : අ 5, රු. 3, ප 37

නැඹැල්ල : 105
ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර අවුරුදු 45ක පොල්වත්ත අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා
ප්‍රමාණය : අ 2, රු. 1, ප 6.

නැඹැල්ල : 106.
ඉඩමේ නම තලහිටියගොන්නවත්ත විස්තර අවුරුදු 45ක පොල්වත්ත අයිතිකම් කියත්තා මිත්‍රවත්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම් පී සිල්වා
ප්‍රමාණය : අ. 1, රු. 0, ප 3

එකතුව : අ. 10, රු. 2, ප 8.

காணிகள்

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

இலக்கம் LA/LG/54/25/J/54 LG 140

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினையடியான பிரகடனம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினையடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புனுகிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம், நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௭ (ஜூலை) ஆடிமீர் 26 ந உ

மாகாண ஏசுணுவின் இலக்கம் LA/LG/54/25 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/54 LG 140

காணியின் விபரம்

குருணாகல் டிஸ்திரிக், கடுமபொல கற்பத்த, மல்கொழுவ பகுதி, மல்கொழுவ கிரியுலல் கிராமத்தில் கடவதகலவத்த எனனும் காணியில் ஏறக்குறைய 1 ஏக்கர் விசாலமுள்ள எல்லைகள் —

- வடக்கு டிக்கண்ட, அரசாங்க காணி,
- கிழக்கு அதே காணியின் பாகங்கள்,
- மேற்கு ஷெ
- தெற்கு கிரியுலல்—பன்னல பி டபிளியு டி ரேட்டே.

இலக்கம் LA/7734/J/LLD/2897

1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொள்ளும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினையடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொள்ளும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புனுகி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி புலங்குலம், நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௭ (ஆகஸ்ட்) ஆவணிமீர் 11 ந உ

மாகாண ஏசுணுவின் இலக்கம் LA 7734 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/2897

காணியின் விபரம்

குருணாகல் டிஸ்திரிக், வன்னி ஓறத்தத்த, ஓறத்தலின்புறா மேற்கு கோறன், பாறுக்கடவெல் கிராமத்திலுள்ள அம்பகஹவத்த, கும்புகஹவத்த, ஹெலம்பகஹவத்த எனனும் ஏ 4, ௨, ப 0 விசாலமுள்ள 5 துண்டுக காணிகளின் எல்லைகள் —

- (1) அம்பகஹவத்த—
வடக்கு பிளஹாமிகுரிய காணியின் வேலி,
கிழக்கு நீர் மதகு,
தெற்கு புனுகிறுலைக்கும் மறுபேருக்குமுரிய காணி,
மேற்கு அதே காணியின் மிகுதிப் பாகம்
- (2) அம்பகஹவத்த—
வடக்கு பிளஹாமிகுரிய காணியின் வேலி,
கிழக்கு குளத்துக் கடடு,
தெற்கு புனுகிறுலைக்கும் மறுபேருக்குமுரிய காணி,
மேற்கு அதே காணியின் மிகுதிப் பாகம்
- (3) கும்புகஹவத்த—
வடக்கு, தெற்கு, மேற்கு நீர் மதகு,
கிழக்கு குளத்துக் கடடு
- (4) கும்புகஹவத்த—
வடக்கு, தெற்கு, மேற்கு நீர் மதகு,
கிழக்கு குளத்துக் கடடு
- (5) ஹெலம்பகஹவத்த—
வடக்கு கிராமச்சங்க ரேட்டே,
கிழக்கு குளத்துக் கடடு,
தெற்கு நீர் மதகு,
மேற்கு ஹீன மெனிக்காவுக்குரிய காணி

இலக்கம் LA 7286/J/ஈ/483

1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொள்ளும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினையடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொள்ளும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புனுகி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம், கொழும்பு, நிலமும், நில அபிவிருத்தி மந்திரி, 1954 ம ௨௭ (ஆகஸ்ட்) ஆவணிமீர் 7 ந உ.

மாகாண ஏசுணுவின் இலக்கம் LA 7286 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/ஈ/483.

காணியின் விபரம்

குருணாகல் டிஸ்திரிக், வேஷ்டிலிவி ஹத்தத்த, மறே கோறன், கிரிபத்தகல் கிராமத்திலுள்ள அபுலனவத்த, கபுமலவத்த எனனும் ஏ 2, ௨, ௨, 1, ப 35 9 விசாலமுள்ள 2 துண்டுக காணிகள், 832 ம பிரதமபடத்துக்கு 1 ம, இணைப்படத்தில் 503 ம, 504 ம துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளது

இலக்கம் LA 7571/J/ஈ/2083

1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொள்ளும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினையடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொள்ளும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புனுகி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம், நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு, 1954 ம ௨௭ (ஆகஸ்ட்) ஆவணிமீர் 3 ந உ. மாகாண ஏசுணுவின் இலக்கம் LA 7571 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/ஈ/2083

காணியின் விபரம்

குருணாகல் டிஸ்த்ரிக், தம்பேகனி ரூபக்ஷ, டுகஹ கோரணை வடக்கு, ஈனகொட மீராமத்திய டிஸ்த்ரிக், மீராமத்திய ஈனகொட எ 2, 91 0, ப 01 9 ஈனகொட காணி, A 1,211 ம சூரமபடத்தில் 1 ம, 2 ம புகள்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

இலக்க காணி கொளனும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

இலக்கம் LA 7751/J/LLD/28/53

1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொளனும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளனும் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொளனும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளனும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம், நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம இல (ஆகஸ்ட்) ஆவணிமீ 11 ந உ.

மாகாண ஏசனரெவின் இலக்கம் LA 7418. நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 L218

காணியின் விபரம்

குருணாகல் டிஸ்த்ரிக், வனனி ஹதபத்து, மியோன எகொட கோரணை, மடவலகம் கிராமத்திலுள்ள பஹல் எய்தகுமபுற, நுககஹகுமபுற, குமபுகஹகுமபுற, கொஹொமபுகஹகுமபுற, திம்பிரிகஹகுமபுற, தன கஹகுமபுற, பாலுகஹகுமபுற, கோனகஹகுமபுற, அமுனுலெலகுமபுற, மீகஹகுமபுற, பாலுகஹகுமபுற எனனும் காணிகளில் எ 16, 91 1, ப 32, விசாலம் A 1,299 ம ஆரமபடத்தில் 1-29 ம துணடுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளன

பி. பி. புலங்குலம், நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம இல (ஆகஸ்ட்) ஆவணிமீ 11 ந உ.

மாகாண ஏசனரெவின் இலக்கம் LA 7751 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/28/53

காணியின் விபரம்

குருணாகல் டிஸ்த்ரிக், மியோன எகொட கோரணை, மஹாநனனேரிய பகுதி, மஹாநனனேரிய கிராமத்திலுள்ள கீழ்வரும் காணிகள் —

1950- ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும் காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

புகுசிபண்டா புலங்குலம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம இல (ஆகஸ்ட்) ஆவணிமீ 18 ந உ.

மாகாண அலலது டிஸ்த்ரிக் ஏசனரெவின் இலக்கம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் Q 4776/J 54 S 250

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்த்ரிக், சியான கோரணை மேறகு அதிகாரிபத்துவ தலவத்துஹேனபிறற எனனும் கிராமத்திலிருக்கும் சுமாரா 49 ஏக்கர் விசாலமுள்ள கிரிபதகொட ஈனரேற அல்லது குருநதவத்த எனனும் எல்லாக காணியும்—எல்லைகள் பின்வருமாறு —

- (1) தனகஹுவத்த எனனும் காணியில் 7,000 சதுர அடி விசாலமுள்ள எல்லைகள் —
வடக்கு டிங்கிரிபண்டாவுக்குரிய எல் டி ஓ காணித்துணடு, கிழக்கு புனசிபண்டாவுக்கும் மறுபேருக்குமுரிய தோட்டம், தெற்கு மகாநனனேரிய—வறவெல கிராமச்சங்க ரேட்டே, மேற்கு பி டிங்கிரிபண்டாவுக்குரிய தோட்டம்
- (2) டவுலகஹ அகாநெ எனனும் காணியில் 4,950 சதுர அடி விசாலமுள்ள எல்லைகள் —
வடக்கு காடு, கிழக்கு பி வனனிஹாமிக்குரிய நெல்வயல், தெற்கு ஜெயகுரியாவுக்குரிய தோட்டம், மேற்கு காடு
- (3) கல்குமபுற எனனும் காணியில் 214½ சதுர அடி விசாலமுள்ள எல்லைகள் —
வடக்கு எல். முதியானசேக்குரிய நெல்வயல், கிழக்கு ஹே
தெற்கு : மகாநனனேரிய பனனும் ஓடை, மேற்கு . நெல்வயல்
- (4) கடுறுகஹகுமபுற எனனும் காணியில் 495 சதுர அடி விசாலமுள்ள எல்லைகள் —
வடக்கு கே பி கஹுபண்டாவுக்குரிய எல். டி. ஓ. காணித்துணடு,
கிழக்கு கோவிலுக்குரிய காணி,
தெற்கு கோவிலுக்குரிய அமுன,
மேற்கு என உகஹாமிக்கும மறுபேருக்குமுரிய நெல்வயல்.
- (5) விற்பகஹுவத்த எனனும் எல் டி. ஓ காணியில் குத்தகை உரிமையுள்ள 11,500 சதுர அடி விசாலமுள்ள எல்லைகள் :—
வடக்கு காடு,
கிழக்கு பி டிங்கிரிபண்டாவுக்குரிய தோட்டம்,
தெற்கு மஹாநனனேரிய—வறவெல கிராமச்சங்க ரேட்டே, மேற்கு : காடு
- (6) கொடசிறுலகஹஹேன எனனும் எல். டி. ஓ காணியில் குத்தகை உரிமையுள்ள 2,970 சதுர அடி விசாலமுள்ள எல்லைகள் —
வடக்கு : மஹாநனனேரிய—வறவெல கிராமச்சங்க ரேட்டே, கிழக்கு : காடு,
தெற்கு . கல்குமபுற,
மேற்கு ஹேரத பண்டாவின் எல் டி ஓ காணித்துணடு

இலக்கம் LA 7418/J 54 L 218

1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொளனும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளனும் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொளனும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம

வடக்கு ஸ்ரீமதி லில்லியன் டி. சொயசா, உரிமை கேட்கும் காணிகள் (லானஸ் டேல எஸ்டேட்), திரு எஸ் ஏ யக்கோலி பெரேரா, திரு எல். ஜே இ கபறல் அவர்களும் மறறவர்களும் உரிமை கேட்கும் காணிகள்.
கிழக்கு கழனி ஆஸ்பத்திரியின் வளவுகளும், தலவத்துஹேன பிறற கிராமச்சங்க ரேட்டேம
தெற்கு கொழும்பு, கண்டி பி டிபிளபு. உ ரேட்டே
தென கிழக்கு ஸ்ரீ சுத்தாசன ராமய ஆலயமும், வளவுகளும் எல் ஜே உ ரோசாயிரோ, எல் ஜே இ கபறல், பூ டி ஜயசிங்கஹ, உரிமை கேட்கும் காணிகள்
தென மேற்கும், மேற்கும் எல். யோசப கபறல், கே எச் பீரிஸ், கே ஏ பீரிஸ், ஸ்ரீமதி கே. மரியா பீரிஸ், அவர்கள் உரிமை கேட்கும் காணிகள்
வட மேற்கு, எம் எஸ் டயஸ், எச் பபிலிஸ், எச் பொடி சிஞ்சோ அவர்களும் மறறவர்களும் உரிமை கேட்கும் காணிகள்

1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொளனும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளனும் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொளனும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளனும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,

கொழும்பு,

1954 ம இல (ஆகஸ்ட்) ஆவணிமீ 11 ந உ.

மாகாண அலலது டிஸ்த்ரிக் ஏசனரெவின் இலக்கம் : LR 1423 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 L 95.

காணியின் விபரம்

Q 4683/J/18/487, '53

அனுராதபுர டிஸ்திரிக், குறுலுப்பலாததா பிரிவில் துலாணை 26 கல்பே கோறலையில் உள்ள "கிரிகொல்லேவ எனனும் கிராமத்தின் "கிரிகொல்லேவ வயல்கள்" என்று சொல்லப்படும் 23 ஏ 2 ரூ 23 பே. விசாலமுள்ள ஓர் துண்டுகொண்ட

எல்லைகள் பின்வருமாறு —
வடக்கு மகாவெவலகடவெலவ குளக்கடடு
கிழக்கு மகாவெவலகடவெலவ முடிக்குரிய காணியும்
தெற்கு மகாவெவலகடவெலவ கிரிகொல்லாவ குளமும்
மேற்கு முடிக்குரிய காணியும், மேற்கூறிய காணியில் மிகுதி நிலமும்

இல MA/AC/4207/52

1950 ம் ஆண்டு 9 ம் இலக்க காணி கொள்வனவுச் சட்டம் 7 ம் பிரிவினையே அறிவித்தல்

1950 ம் ஆண்டு 9 ம் இலக்க காணி கொள்வனவுச் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உபபிரிவின கீழ் பின் சொல்லப்படும் காணிகளை அரசாட்சியார் ஓர் பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருப்பதால் ஆட்சி ஒப்புக்கொள்ளப்பட்டுமென்று இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

ஆட்சி ஒப்புக்கொள்ளப்படும் காணிகளின் விவரங்கள் —

பிரதமபட்டின இல A 3,693, தெமட்டக்கொடை, தொகுதி இல 17, மாளிகாவத்தை கொழும்பு நகர எல்லைக்குட்பட்டது, கொழும்பு டிஸ்திரிக், மேல் மாகாணம்

துண்டு 1.

காணியின் பெயர் தெமட்டக்கொடை வீதி வரிப்பண இல. 471/7, 471/8 ம் காணிகளும், 459, 471 ம் காணிகளின் பகுதிகளும்

விபரம் 50 வருஷ தென்ன மரங்கள் 2 ம, 20 வருஷ மாமரம் 1 ம, 20 வருஷ தமாட்டா மரம் 1 ம, 20 வருஷ இமவுல மரம் 1 ம, ஓடு போட்ட கலீட்டின் பகுதியும், ஓடுபோட்ட கற கக்கூரின் பகுதியும், ஒரு தண்ணீர் ராப்பும், ஒரு கற காணும், கற காணின் பகுதியும், ஒரு கற சவரும், ஒரு மானஹோலும், பரிசோதனைத் துவாரத்தின் பகுதியும், கிழக்கிலிருக்கும் அடுத்த கட்டத்தின் தாவாரமுள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் யே. எடவேட, அரசினர் தொழிற்சாலை வங்காள, கொலனலாவ

விசாலம். ஏ 0, ரூ 0, ப 20 41

துண்டு 2.

காணியின் பெயர் சென்ற அந்தோனில் வீதி 50, 52, 54, 60 ம வரிப்பண இலக்க காணியின் பகுதிகள்

விபரம் 20 வருஷ தென்னமரம் 1 ம, 5—50 வருஷ பலாமரங்கள் 2 ம, 2 வருஷ மாமரம் 1 ம, 6 வாழைமரங்களும், ஓடுபோட்ட கற கட்டத்தினும் தகர மரக்குளினியினும் பகுதியும், கறகாணின் பகுதியு முள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி. யூ. டி. சி. பி. அபயசேகர, "ஸ்ரீகாந்தா", கழுப்புக்கம், களுத்தறை விசாலம். ஏ 0 ரூ 0, ப 09 95

துண்டு 3.

காணியின் பெயர் சென்ற அந்தோனில் வீதி 60 ம வரிப்பண இல. காணியின் பகுதி

விபரம் செயப்பிரிவுலாத் தோட்டத்தின் பகுதி உரித்தாளியின் பெயர். வி. யே ஜி. பி. அபயசேகர, "ஸ்ரீகாந்தா", கழுப்புக்கம், களுத்தறை விசாலம் ஏ 0, ரூ 0, ப. 17

துண்டு 4.

காணியின் பெயர் சென்ற அந்தோனில் வீதி 54, 60 ம வரிப்பண இலக்க காணியின் பகுதிகள்

விபரம் ஒரு வாழைமரக்கூட்டும், கறகாணின் பகுதியுமுள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் வி. யே ஜி. பி. அபயசேகர, "ஸ்ரீகாந்தா", கழுப்புக்கம், களுத்தறை விசாலம். ஏ 0, ரூ 0, ப 02 44

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது எழுத்துமூலம்திகாரம் பெற்ற காரியகாரர் மூலமாக கொழும்பு நகர மண்டபம், நகரசபைக் கந்தோரில் 1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஜூபசி மாதம் 20 ந் திகதி பிற்பகல் 2 30 மணிக் கு எனமுன்பாக வெளிப்பட்டு அக்காணிகளிலுள்ள உடநடைகளின் தன்மைக்கும் சொல்லப்பட்ட காணிகளுக்கு பெறவிருக்கும் ஆட்சி ஒப்புக்கொள்ளுவதான நஷ்டப் பணத்திற்கு உரிமை பாராட்டும் விவரங்களும், பணத்தின் தொகையையும் அதற்காகையின் கணக்கு விவரங்களையும் எழுத்தின் (இணைப் பிரதியில்) 1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 30 ந் திகதி அல்லது அதற்குமுன் அறிவிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

உவில்லியம் கோபல்லாவ, நகர கமிஷனர், கொழும்பு, ஆட்சி ஒப்புக்கொள்ளும் உத்தியோகஸ்தர்

நகரமண்டபம், கொழும்பு, 1954 ம் (சூலை) ஆவணிமீ 16 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உபபிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபட்டின A 3,696 —கிராமம்—பொற்றல் இலக்கம்

துண்டு 1.

காணியின் பெயர் கொற்குறவத்த அல்லது பிஸ்குறவத்த அல்லது தெல்குறவத்த

விபரம் ஒரு கிணறும், ஒரு மண குடிசையும் உள்ள தென்னந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் ஒரு டடலி சேனாயக்க, திரு ஆர் ஜி சேனாயக்க, இருவர்களும், கொழும்பிலிருப்பவர்கள், ஆர் பி சேனாயக்க, கிச்சி ரேட்டே, கொழும்பு, சாலஸ் சிறி சேனாயக்க, கொழும்பு, அல்பட் சேனாயக்க, பொற்றல், இலக்கம்

விசாலம் ஏ 4 ரூ 0 ப 0

மேற்கூறிய காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தின் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1954 ம் (சூலை) (ஒக்டோபர்) ஜூபசி மாதம் 18 ந் திகதி பிற்பகல் 2 30 மணிக் கு கொழும்புக் கச்சேரி யில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்து காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளை விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்காக கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் (சூலை) (ஒக்டோபர்) ஜூபசி மாதம் 4 ந் திகதிக்கு முன்னர் எழுத்தின் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஏ. செயின் வி. விஜயமான், மேல் மாகாண உதவி அரசாட்சி எச்சரை

கொழும்புக் கச்சேரி, 1954 ம் (சூலை) ஆவணிமீ 21 ந் உ.

குறி இல Q 4439/J/LG/2686

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தல் சட்டம் 7 ம் பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தல் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உபபிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட்ட இலக்கம் A 3,570 கிராமம்—சியம்பலாபே

துண்டு 1

காணியின் பெயர் கிகுறவத்த அல்லது தெனியாயவத்த

விபரம் தென்னமரவளவு, 104 தென்னமரங்கள், 7 பலாமரங்கள், 6 முந்திரிகை மரங்கள்

உரித்தாளியின் பெயர் எச் அல்பேரீஸ் பெற்றேறு, சியம்பலாபே - விசாலம் ஏ 1 ரூ 0 ப 38 9

மேற்கூறிய காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தின் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1954 ம் (சூலை) (ஒக்டோபர்) ஜூபசி மாதம் 22 ந் திகதி பிற்பகல் 2 30 மணிக் கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்து காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளை விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்காக கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் (சூலை) (ஒக்டோபர்) ஜூபசி மாதம் 8 ந் திகதிக்கு முன்னர் எழுத்தின் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஏ. செயின் வி. விஜயமான், மேல் மாகாண உதவி அரசாட்சி எச்சரை

கொழும்புக் கச்சேரி, 1954 ம் (சூலை) ஆவணிமீ 3 ந் உ.

குறிப்பு இல 3510/3/HLG/357

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம்
7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3,430 கிராமம்—நிவுனகம்

துண்டு - 16.

காணியின் பெயர் கஜுகஹகுறுணடுவத்த விபரம் வளவு

உரித்தாளியின் பெயர் பீ ஜீ டியோனிஸ், பீ உ செலொஹாமி, நிவுனகம்

விசாலம் ஏ 0 ரூ 0 ப 071

துண்டு : 17

காணியின் பெயர் கஜுகஹகுறுணடுவத்த விபரம் வளவு

உரித்தாளியின் பெயர் பீ ஜீ டியோனிஸ், நிவுனகம் விசாலம் ஏ 0 ரூ 0 ப 89

துண்டு : 18.

காணியின் பெயர் கஜுகஹகுறுணடுவத்த விபரம் வளவு

உரித்தாளியின் பெயர் பீ ஜீ டியோனிஸ், நிவுனகம் விசாலம் ஏ 0 ரூ 0 ப 05

துண்டு : 19.

காணியின் பெயர் கஜுகஹகுறுணடுவத்த விபரம் வளவு

உரித்தாளியின் பெயர் எம் ஒ பொடிஹாமி, ரி உ குணசேன, பீ உ எலோசியஸ், பீ உ ஏறன், பீ உ ரெசலிவா நோன, ரி உ மேறி நோன, நிவுனகம்

விசாலம் ஏ 0 ரூ 0 ப 038

துண்டு : 20.

காணியின் பெயர் கஜுகஹகுறுணடுவத்த விபரம் தென்னமரவளவு

உரித்தாளியின் பெயர் பீ உ குணசேன, நிவுனகம். விசாலம் ஏ 0 ரூ 0 ப 011

துண்டு : 21.

காணியின் பெயர் கஜுகஹகுறுணடுவத்த விபரம் தென்னமரவளவு

உரித்தாளியின் பெயர் பீ உ சேத்ரில், ஜீ உ பொடிஹாமி, நிவுனகம்

விசாலம் ஏ 0 ரூ 0 ப 099

துண்டு : 22.

காணியின் விபரம் கஜுகஹகுறுணடுவத்த விபரம் ஒன்றி

உரித்தாளியின் பெயர் ஜீ ஹென்றிக் சிறிகமபாமுனுவபொல யசோ வித்த

விசாலம் ஏ 0 ரூ 0 ப 06

துண்டு 23

காணியின் பெயர் கஜுகஹகுறுணடுவத்த விபரம் வளவு

உரித்தாளியின் பெயர் ஏ பாபு சிஞ்சோ, மாசநதன் விசாலம் ஏ 0 ரூ, 0 ப 031

துண்டு : 24.

காணியின் பெயர் கஜுகஹகுறுணடுவத்த விபரம் வளவு

உரித்தாளியின் பெயர் ஏ உ ஹெனடிடிக், நிவுனகம் விசாலம் ஏ 0 ரூ 0 ப 026

துண்டு 25.

காணியின் பெயர் கஜுகஹகுறுணடுவத்த விபரம் தென்னமர வளவு

உரித்தாளியின் பெயர் பீ உ ஜேமிஸ், கே ஏ கெச்சோஹாமி, நிவுனகம்

விசாலம் ஏ 0 ரூ 0 ப 128,

துண்டு - 26.

உரித்தாளியின் பெயர் வன்னிகேவத்த விபரம் தென்னமரவளவு

உரித்தாளியின் பெயர் ரீ ஏ நோஹாமி, ரீ. ஏ புகுசினோ, ரீ ஏ. மங்கோனோ நிவுனகம்

உரித்தாளியின் பெயர் ஏ 0 ரூ 0 ப 111

துண்டு - 27.

காணியின் பெயர் வன்னிகேவத்த விபரம் வளவு

உரித்தாளியின் பெயர் டபிளயு எல் பொனாந்து, ஜே எம் பொனாந்து, ரீ உ சனனோ, உ ரீ மங்கோனோ ஜே. ஏ. பொனாந்து, ஜே மேரியா பொனாந்து, டபிளயு சானிஸ் பொனாந்து, ஜே குசைபொனாந்து, உ எலியாஸ் பெர்னாந்து, நிவுனகம் விசாலம் ஏ 0 ரூ 0 ப 097

துண்டு - 28.

காணியின் பெயர் வன்னிகேவத்த விபரம் தென்னமரவளவு

உரித்தாளியின் பெயர் டபிளயு எல் பெர்னாந்து, ஜே எம், பொனாந்து, நிவுனகம்

விசாலம் ஏ 0 ரூ 0 ப 098

துண்டு : 29.

காணியின் பெயர் வன்னிகேவத்த விபரம் வளவு

உரித்தாளியின் பெயர் டபிளயு எம் பொத்தேஜு, நிவுனகம், டபிளயு எம் பொத்தேஜு, டபிளயு ஏ. பொத்தேஜு, டபிளயு என். பொத்தேஜு, டபிளயு உ பொத்தேஜு, டபிளயு டபிளயு பொத்தேஜு, டபிளயு எச் பொத்தேஜு, டபிளயு மாட்டிஸ் பொத்தேஜு, ரீ சேது ஹாமி, மொறகநத

விசாலம் ஏ 0 ரூ 0, ப 191

துண்டு : 30.

காணியின் பெயர் அச்சாதிகவத்த அல்லது கொச்சியாவத்த விபரம் கரத்தை ரேட்டி

உரித்தாளியின் பெயர் பீ உ சேத்ரில், பீ உ ஹென்றிக், பீ உ. பப்பிளில், நிவுநதபகம்

விசாலம் ஏ 0 ரூ 0 ப 097

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுதவில் அதிகாரம் அளிக்கப்பட காணியகாராமுலமாக 1954 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஜப்பசி மாதம் 29 ந திகதி முற்பகல் 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நடைமுறை அலுவல்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நடைமுறை தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஜப்பசி மாதம் 15 ந திகதிக்கு முன்னா எழுதவில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

ஏ செயின் வீ விஜயமாள்,

டிஸ்திரிக உதவி அரசாட்சி ஏசனடு

கொழும்புக் கச்சேரி,

1954 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஆவணிமீ 21 ந உ.

இல LA 1048

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம்
7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பி ப. இல A 3,688 பெல்பிறறியாகொடக் கிராமம், இடக்கொடபத்துவ, கரத்தாறை டிஸ்திரிக

துண்டு 1.

காணியின் பெயர் நாத்துப்பான எஸரேற

விபரம் தேயிலைத் தோட்டம் அங்கே 15 வயதுள்ள 143 சேயிலைச் செடிகள் உண்டு

உரிமை கேட்பவரின் பெயர் நெபோட் (சிலோன்) எஸரேறஸ் கொம்பனி லிமிடெட், நெபோட், (ஏஜென்ஸ் மெசெஸ் லூவிஸ் பிறவுன் அன் கொம்பனி, கொழும்பு.

விசாலம் ஏ. 0, ரூ 0, ப. 10,0,

துண்டு 2.

காணியின் பெயர் : நாததுப்பான எஸ்தேறு.

விபரம் : தேயிலைத் தோட்டம் அங்கே 15 வயதுள்ள 51 தேயிலைச் செடிகளை உணர

உரிமை கேட்பவரின் பெயர் நெப்பொட (சிலோன்) எஸ்தேறுஸ் கொம்பனி லிமிடெட், நெப்பொட, (எஜெஸை மெசெஸ். லூவிஸ் பிறவுன் அன் கொம்பனி, கொழும்பு)

விசாலம் ஏ 0, ரூ 0, ப 19 8

மொத்தம் ஏ 0, ரூ 0, ப 29 8

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 2 ந தேதி முற்பகல் 9 30 மணிக்கு களுத்தறை பெஸ்பிற்றியாகொட் பாடசாலையில் என முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபரீதிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபரீத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 21 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

காணியில் உரித்துடைய ஒவ்வொருவரும் 1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 21 ந திகதிக்கு முன் தங்களுடைய கோரிக்கைகளை அனுப்பத்தவறினால், அவைகள் எடுக்கப்படமாட்டா

ஆ எல் பாலசூரிய,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுணடு.

களுத்தறைக் கச்சேரி,
1954 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணிமீ 16 ந உ.

இல ID 4401.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா சீர்திருத்தியவாறு 1954 ம் ஆண்டு 39 ம் இலக்க காணி (சீர்திருத்தம்) எடுத்தற் சட்டத்தின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உருவர வடிநுவர பகுதி, பன்ன, அமுலுபுர கிராமங்களில் இருக்கும் வைலே குருவ தோட்டத்திலிருந்து 120 ஏக்கர், 1 ரூட் 25 பொச்சல் விசாலமுள்ள நிலப்பகுதி, அனுப்பநக இலக்கம் 1 துவங்கி இறுதிக் கிராமப்பட இலக்கங்கள் 27, 28 ல் துண்டுகள் 60, 82 என விவரிக்கப்பட்டிருக்கிறது

உரிமைகொடுப்பவர்களின் பெயர் —

- (1) என விமலசேன, வக்கீல், எல் சி கண்டி.
- (2) கே உ விசன, வேட வீதி, கண்டி.
- (3) எம் அம்மீன், வக்கீல், எல் சி கண்டி.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 28 ந தேதி முற்பகல் 10 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபரீதிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபரீத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 21 ந தேதிக்கு அல்லது அதற்குமுன்னா எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ரேன ரைட்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுணடு

கண்டி கச்சேரி,
1954 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணிமீ 20 ந உ.

இல ID 632 A

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

காணியின் பெயர் கிரேஜ் லீ தோட்டம்.

இருப்பு : திம்புள பட்டினம் (பத்தன), திம்புளக் கோருளை, கொக் மலைப் பகுதி, நுவரெலியா டிஸ்திரிக், மத்திய மாகாணம்

விசாலம் ஏ 2, ரூ 0, ப 00 5, ஏ 1,676 இல ஆரம்பப்படத்தின் 1 ம் இலக்க துண்டு

விபரம் : 30 வருடத்துக்கு மேற்பட்ட தேயிலையும், பின்வருவன வற்றைக் கொண்ட தோட்டமும், 2 முதல் 15 வருட பலாமரங்கள் 3, 6 வருட தோடை மரங்கள் 3, 5 முதல் 15 வருட மாமரங்கள் 2, 3 வருட சீமைக் கொய்யா மரம் 1, 5 வருட கோப்பிச் செடிகள் 6, 5 முதல் 10 வருடக் கொய்யா மரங்கள் 6, 3 முதல் 10 வருட எலுமிச்சை மரங்கள் 2, 5 ஏக்கரீசர் செடிகள், ஒரு நிரந்தரக் கட்டிடம்

உரித்தாளர் ஆங்கிலோ இலங்கை அடை பொருத்த தோட்டங்கள் கொம்பனி லிமிடெட், எஜ்.எஸ். பொயில பிரதால் அன் கொம்பனி லிமிடெட், கொழும்பு

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 11 ந தேதி முற்பகல் 10 மணிக்கு நுவரெலியாக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபரீதிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபரீத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 3 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

சி ஜே சேரசிங்ஹ,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுணடு

நுவரெலியாக் கச்சேரி,
1954 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணிமீ 18 ந உ.

இல ID 732

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

காணியின் பெயர் ரொகலண்டை (டெலமார் தோட்டம்), அம்பகஹர் வந்தேறன், கொட்டகொள்குமபுர

இருப்பு அம்பிலியட்ட கிராமம், உடல்வந்தக் கோருளை, வளப்பலை பி கா அ மில பகுதி, நுவரெலியா டிஸ்திரிக், மத்திய மாகாணம்

விசாலம் ஏ 8, ரூ 0, ப 10 4, 239 ம் இலக்க கிராம முடிவுப் படத்தின் 1 வது பகுதியின் 1 ம் இல ஆதாரப்பட்டதின் 319 முதல் 371, 373 முதல் 380, 383 முதல் 391 இலக்க துண்டுகள்

விபரம் 30 வருடத்துக்கு மேற்பட்ட தேயிலை, பாளை, நிரந்தரக் கட்டிடத்தின் பகுதி, நெல்வயல் (கைவிடப்படாது), சேனை, 2 நிரந்தரக் கட்டிடங்கள், எல்

உரித்தாளர் ஆங்கிலோ இலங்கை அடை பொருத்த தோட்டங்கள் கொம்பனி, எஜ்.எஸ் பொயில பிரதால் அன் கொம்பனி லிமிடெட், தபால் பெட்டி இலக்கம் 13, கொழும்பு

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 11 ந தேதி முற்பகல் 10 30 மணிக்கு நுவரெலியாக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபரீதிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபரீத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 3 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

சி ஜே சேரசிங்ஹ,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுணடு

நுவரெலியாக் கச்சேரி,
1954 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணிமீ 18 ந உ.

இல ID 1218

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

காணியின் பெயர் தெஹிலநத், A 2,116 ம் இல ஆரம்பப்படத்தின் 1 ம் இலக்க துண்டு

• **இருப்பு அம்பத்தல பரண்கமடெ, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185, 186, 187, 188, 189, 190, 191, 192, 193, 194, 195, 196, 197, 198, 199, 200, 201, 202, 203, 204, 205, 206, 207, 208, 209, 210, 211, 212, 213, 214, 215, 216, 217, 218, 219, 220, 221, 222, 223, 224, 225, 226, 227, 228, 229, 230, 231, 232, 233, 234, 235, 236, 237, 238, 239, 240, 241, 242, 243, 244, 245, 246, 247, 248, 249, 250, 251, 252, 253, 254, 255, 256, 257, 258, 259, 260, 261, 262, 263, 264, 265, 266, 267, 268, 269, 270, 271, 272, 273, 274, 275, 276, 277, 278, 279, 280, 281, 282, 283, 284, 285, 286, 287, 288, 289, 290, 291, 292, 293, 294, 295, 296, 297, 298, 299, 300, 301, 302, 303, 304, 305, 306, 307, 308, 309, 310, 311, 312, 313, 314, 315, 316, 317, 318, 319, 320, 321, 322, 323, 324, 325, 326, 327, 328, 329, 330, 331, 332, 333, 334, 335, 336, 337, 338, 339, 340, 341, 342, 343, 344, 345, 346, 347, 348, 349, 350, 351, 352, 353, 354, 355, 356, 357, 358, 359, 360, 361, 362, 363, 364, 365, 366, 367, 368, 369, 370, 371, 372, 373, 374, 375, 376, 377, 378, 379, 380, 381, 382, 383, 384, 385, 386, 387, 388, 389, 390, 391, 392, 393, 394, 395, 396, 397, 398, 399, 400, 401, 402, 403, 404, 405, 406, 407, 408, 409, 410, 411, 412, 413, 414, 415, 416, 417, 418, 419, 420, 421, 422, 423, 424, 425, 426, 427, 428, 429, 430, 431, 432, 433, 434, 435, 436, 437, 438, 439, 440, 441, 442, 443, 444, 445, 446, 447, 448, 449, 450, 451, 452, 453, 454, 455, 456, 457, 458, 459, 460, 461, 462, 463, 464, 465, 466, 467, 468, 469, 470, 471, 472, 473, 474, 475, 476, 477, 478, 479, 480, 481, 482, 483, 484, 485, 486, 487, 488, 489, 490, 491, 492, 493, 494, 495, 496, 497, 498, 499, 500, 501, 502, 503, 504, 505, 506, 507, 508, 509, 510, 511, 512, 513, 514, 515, 516, 517, 518, 519, 520, 521, 522, 523, 524, 525, 526, 527, 528, 529, 530, 531, 532, 533, 534, 535, 536, 537, 538, 539, 540, 541, 542, 543, 544, 545, 546, 547, 548, 549, 550, 551, 552, 553, 554, 555, 556, 557, 558, 559, 560, 561, 562, 563, 564, 565, 566, 567, 568, 569, 570, 571, 572, 573, 574, 575, 576, 577, 578, 579, 580, 581, 582, 583, 584, 585, 586, 587, 588, 589, 590, 591, 592, 593, 594, 595, 596, 597, 598, 599, 600, 601, 602, 603, 604, 605, 606, 607, 608, 609, 610, 611, 612, 613, 614, 615, 616, 617, 618, 619, 620, 621, 622, 623, 624, 625, 626, 627, 628, 629, 630, 631, 632, 633, 634, 635, 636, 637, 638, 639, 640, 641, 642, 643, 644, 645, 646, 647, 648, 649, 650, 651, 652, 653, 654, 655, 656, 657, 658, 659, 660, 661, 662, 663, 664, 665, 666, 667, 668, 669, 670, 671, 672, 673, 674, 675, 676, 677, 678, 679, 680, 681, 682, 683, 684, 685, 686, 687, 688, 689, 690, 691, 692, 693, 694, 695, 696, 697, 698, 699, 700, 701, 702, 703, 704, 705, 706, 707, 708, 709, 710, 711, 712, 713, 714, 715, 716, 717, 718, 719, 720, 721, 722, 723, 724, 725, 726, 727, 728, 729, 730, 731, 732, 733, 734, 735, 736, 737, 738, 739, 740, 741, 742, 743, 744, 745, 746, 747, 748, 749, 750, 751, 752, 753, 754, 755, 756, 757, 758, 759, 760, 761, 762, 763, 764, 765, 766, 767, 768, 769, 770, 771, 772, 773, 774, 775, 776, 777, 778, 779, 780, 781, 782, 783, 784, 785, 786, 787, 788, 789, 790, 791, 792, 793, 794, 795, 796, 797, 798, 799, 800, 801, 802, 803, 804, 805, 806, 807, 808, 809, 810, 811, 812, 813, 814, 815, 816, 817, 818, 819, 820, 821, 822, 823, 824, 825, 826, 827, 828, 829, 830, 831, 832, 833, 834, 835, 836, 837, 838, 839, 840, 841, 842, 843, 844, 845, 846, 847, 848, 849, 850, 851, 852, 853, 854, 855, 856, 857, 858, 859, 860, 861, 862, 863, 864, 865, 866, 867, 868, 869, 870, 871, 872, 873, 874, 875, 876, 877, 878, 879, 880, 881, 882, 883, 884, 885, 886, 887, 888, 889, 890, 891, 892, 893, 894, 895, 896, 897, 898, 899, 900, 901, 902, 903, 904, 905, 906, 907, 908, 909, 910, 911, 912, 913, 914, 915, 916, 917, 918, 919, 920, 921, 922, 923, 924, 925, 926, 927, 928, 929, 930, 931, 932, 933, 934, 935, 936, 937, 938, 939, 940, 941, 942, 943, 944, 945, 946, 947, 948, 949, 950, 951, 952, 953, 954, 955, 956, 957, 958, 959, 960, 961, 962, 963, 964, 965, 966, 967, 968, 969, 970, 971, 972, 973, 974, 975, 976, 977, 978, 979, 980, 981, 982, 983, 984, 985, 986, 987, 988, 989, 990, 991, 992, 993, 994, 995, 996, 997, 998, 999, 1000.**

இதையிடமே கடிதம் வரைவோர் இதனை குறிப்பில்க கத்தைக் குறிக்கவேண்டும்.

கு இல LA/M360/53/6/J/LG/148/53.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டம் 7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பிரதம தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தில் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கிறேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

1953 ம ஆண்டு (சுக்ரோபா) ஐப்பசி மாதம் 9 ந திகதியின் 10,598 ம இலக்க இலங்கை அரசாட்சி “கெசெற” நில பிரசுரிக்கப்பட்ட 1953 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 9 ந திகதியின் J/LG/148/53 இலக்க பிரகடனத்தில் நில, நில அபிவிருத்தி மந்திரியவர்கள் தீர்மானித்தபடி,

குருணாகல் டிஸ்திரிக், தமபதேனி ஹதபத்த, உட்பொல ஓதொ, கோறனை கிழக்கு, பண்டவ கிராமத்தில் ஜம்புவலெலும்பு அல்லது தம்புதுவகொற்றுலெலும்பு, அம்பகஹமுல்வத்த, கொல்கஹமுல்வத்த, கொலொனகஹமுல்வத்த அல்லது மடவலெலியடெடெஹென எனலும் காணிகளில் ஏ 0, றா 1, ப 28.5 விசாலம், 1,927 ம ஆரம்பபடத்தில் 1 ம, 2 ம துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளன

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரமுலமாக 1954 ம ஆண்டு (சுக்ரோபர்) புரட்டாதி மாதம் 1 ந தேதி காலை 9 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரபுற்ற தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 22 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

உரிமைகளை அததாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டு வரப்படவேண்டும் எழுத்துமுலமாக உரிமைகளை மேற்குறிப்பிட்ட திகதிக்குமுன் எனக்கு அறிவிக்காதவர்கள் எனமுன்பாக விசாரணைக்கு வரத்தேவையிலை அவர்களை விசாரணை செய்யப்படும் மாட்டாது

சாம ஷச சிலவா, டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஷசனாடு.

குருணாகல் கச்சேரி,

1954 ம ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணியர் 18 ந உ.

இதையிடமே கடிதம் வரைவோர் இதனை குறிப்பில்க கத்தைக் குறிக்கவேண்டும்

கு இல LA/7362/J/HLG/1060.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தல் சட்டம் 7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பிரதம தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தில் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கிறேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

1954 ம ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணியர் மாதம் 6 ந திகதியில் 10,700 ம இலக்க இலங்கை அரசாட்சி “கெசெற” நில பிரசுரிக்கப்பட்ட 1954 ம ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 17 ந திகதியின் J/HLG/1060 ம இலக்க பிரகடனத்தில் காணி, காணி அபிவிருத்தி மந்திரியவர்கள் தீர்மானித்த படி,

குருணாகல் டிஸ்திரிக், தமபதேனி ஹதபத்த, உடுகஹ கோறனை வடக்கு, நாரமமலை, தெமரகஹுவெல எனலும் கிராமங்களில் கெத்த வத்த எனலும் காணியில் ஏ 4, றா 0, ப 04.6 விசாலமுள்ள ஒரு பாகம், 221 ம, 66 ம பிரதமபடங்களுக்கு 1 ம இணைப்படத்தில் 19 ம, 36 ம, 37 ம துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளன

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரமுலமாக 1954 ம ஆண்டு (சுக்ரோபா) ஐப்பசி மாதம் 1 ந தேதி காலை 9 மணிக்கு குருநாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரபுற்ற தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 22 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

உரிமைகளை அததாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டு வரப்படவேண்டும் எழுத்துமுலமாக உரிமைகளை மேற்குறிப்பிட்ட திகதிக்குமுன் எனக்கு அறிவிக்காதவர்கள் எனமுன்பாக

ஏ ஏ கிறெனியா, டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஷசனாடு.

வவுனியா கச்சேரி,

1954 ம ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணியர் 17 ந உ.

E 6

உரித்தானா கட்டுரைகெந்த அபுராயி அம்பத்தல, ரம்பொட
மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரமுலமாக 1954 ம ஆண்டு (சுக்ரோபா) ஐப்பசி மாதம் 11 ந தேதி முற்பகல் 11 மணிக்கு நுவரெலியாக கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரபுற்ற தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம ஆண்டு (சுக்ரோபர்) ஐப்பசி மாதம் 3 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

சி ஜே சேரவிந்த்ர டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஷசனாடு

நுவரெலியாக கச்சேரி, 1954 ம ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணியர் 18 ந உ.

இல LB 1203

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டம் 7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பிரதம தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தல் சட்டத்தில் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கிறேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபட இலக்கம் A 1,813 கிராமம்—முக்கதராகுளம்

துண்டுகள் 1. காணியின் பெயர் வாகைகட்டினஓலுக்குளம்வயல் விபரம் வயலநிலமும வான வாயக்காலும் உரித்தானியின் பெயர் பஸ்தியாமபிளளை சவரிமுத்து, செட்டிக்குளம் விசாலம் ஏ. 0, றா 1, ப 67

துண்டுகள் 2. காணியின் பெயர் வாகைகட்டினஓலுக்குளம்வயல் விபரம் வயலநிலமும வான வாயக்காலும் உரித்தானியின் பெயர் சிதம்பரப்பிளளை தாமலிங்கம், குடியிருப்பு வவனியா விசாலம் ஏ 0, றா 1 ப 15

துண்டுகள் 3. காணியின் பெயர் வாகைகட்டினஓலுக்குளம்வயல் விபரம் வயலநிலமும வான வாயக்காலும் உரித்தானியின் பெயர் பஸ்தியாமபிளளை சவரிமுத்து, செட்டிக்குளம். விசாலம் ஏ 0, றா 1, ப 26

துண்டுகள் 4. காணியின் பெயர் வாகைகட்டினஓலுக்குளம்வயல் விபரம் வயலநிலமும வான வாயக்காலும் உரித்தானியின் பெயர் சவியல் யோவானபிளளை. செட்டிக்குளம். விசாலம் ஏ 0, றா 2, ப 96.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரமுலமாக 1954 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 16 ந திகதி காலை 9 மணிக்கு செட்டிக்குளம் ஆலபத்திரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரபுற்ற தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 9 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

விசாரணைக்கு வரத்தேவையில்லை அவர்களை விசாரணை செய்யப்பட்டவும
மாட்டாது 1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 20 ந் திகதி இக்
காணியைப்பற்றி 10,575 ம் இலக்க அரசாங்க "கெசெற" றில்
பிரசுரிக்கப்பட்ட அறிக்கை இததால் ரத்து செய்யப்பட்டுள்ளது

சாம ஏச சிலவா,
டிஸ்திரிக் உதரி அரசாட்சி ஏசணடு

குருளுக்கல் கச்சேரி,

1951 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணிமீ 18 ந் உ.

இதையிடற்கு கடிதம் வரைவொ இதுள் குறிப்பில்
கத்தைக் குறிக்கவேண்டும்.

குறிப்பு இலக்கம் LA 7293/J/AL/529

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம்
7 ம் பிரிவினாப்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை
எடுத்தற்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம்
ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினா
(1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இததால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் .—

1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 23' ந் திகதியன்று 10,696 ம்
இலக்க அரசாங்க "கெசெற" றில் பிரசுரிக்கப்பட்ட 1954 ம் ஆண்டு
(ஜூன்) ஆனி மாதம் 24 ந் திகதி J/AL/529 ம் இலக்க பிரகடனத்தின்
காணி, காணி அபிவிருத்தி மந்திரியவர்கள் நிரமாளித்தபடி,

குருளுக்கல் டிஸ்திரிக், வனனி ஹதபத்து, கதுவனன் கோறளை,
கடவல் கிராமத்தில் வெவ்வெனெனென, கொவறுப்பெயாய, கோனகஹ
குமபுற, கடுறுகஹென, கோனகஹமுலநென எனனும் காணிகளில்
7 ஏ. 2 று 27 ப விராலம் 2,369 ம் பிரதமபடத்துக்கு 1 ம் இணைப்
படத்தில் 44, 45, 50, 51, 52, 53, 54, 55 ம் துணைகளாக அளந்து
காட்டப்பட்டுள்ளது

மேற்குறித்த காணிகளுக்கு ஸ்திரிதநுப்பெனினர சகலரும் தாமாக அல்லது
முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராலமாக
1954 ம் ஆண்டு (செப்டம்பர்) ஐப்பசி மாதம் 1 ந் தேதி காலை 9 மணிக்
குருளுக்கல் கச்சேரியில் எம்முப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணி
யில் அவர்களுக்குள்ள உடநகைகரின தனமையையும் குறித்த காணியை
எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களுள் கோரிக்கைகளின் விபரங்கடா
யும், நஷ்டாட்டுத் தொகையையும், அந்நொகை கணிக்கப்பட்ட விபரங்
களையும் 1954 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 22 ந் தேதிக்கு
முன்னா எழுத்தில் முப்பிரிவுகளாக எனக்கு அறிவிக்கும்படியும்
இத்தால் கேட்டுக்கொண்டாயிருக்கின்றனர்

உரிமைகள் அததாட்சிப்படுத்தும் பத்திரங்கொல்லாம் எனபபாக
விசாரணைக்குக் கொண்டுவரப்படவேண்டும் எழுத்துமுலமாக உரிமை
களை மேற்குறிப்பிட்ட திகதிக்குமுன் எனக்கு அறிவிக்காதவர்கள் அன்
முனபாக விசாரணைக்கு வரத்தேவையில்லை, அவர்களை விசாரணை
செய்யப்பட்டவும மாட்டாது

சாம ஏச சிலவா,
டிஸ்திரிக் உதரி அரசாட்சி ஏசணடு

குருளுக்கல் கச்சேரி,

1954 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணிமீ 18 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம்
7 ம் பிரிவினாப்படியான அறிவித்தல்

1951 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 23 ந் திகதி வெளிவந்த
10,696 ம் இலக்க அரசினா "கெசெற" றில் 1950 ம் ஆண்டின் 9 ம்
இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவினகீழ் பிரசுரிக்கப்பட்ட
அறிவித்தல் இததால் ரத்துச் செய்யப்பட்டது

டி ஹுடினல,
உதவி அரசாட்சி ஏசணடு

இரத்தினபுரிக் கச்சேரி,
1954 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணிமீ 21 ந் உ.

காணி மீட்டற் சட்டம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்
5 ம் பிரிவினாப்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின்
நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்தற்
கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா சீரமாளிக்றிருப்ப
தால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புருசிபண்டா புலங்குலம் ஆகிய
நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்
5 (1) ம் பிரிவினகீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவின
திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த
காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு
வேண்டும் எனறும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்தற்கொள்ளப்
படும் எனறும் இததால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 28 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 2,111 கிராமம்—மலஹேவ

துண்டு 1

காணியின் பெயர் அபினஹெல் தியமபரபொக்க
காணியின் விபரம் 40 வருட தேயிலை
உரிமைகேட்பவா பெயர் டி. எம் கே. அபபுஹாமி, மடக்குமபுர,
வட்டகொட

விசாலம் ஏ 0, று 1, ப 03

துண்டு 2

காணியின் பெயர் அபினஹெல் தியமபரபொக்க
காணியின் விபரம் 40 வருட தேயிலை
உரிமைகேட்பவா பெயர் டி. எம் கே. அபபுஹாமி, மடக்குமபுர,
வட்டகொட

விசாலம் ஏ 4, று 1, ப 04

துண்டு 3.

காணியின் பெயர் அபினஹெல் தியமபரபொக்க
காணியின் விபரம் 40 வருட தேயிலை
உரிமைகேட்பவா பெயர் டி. எம் கே. அபபுஹாமி, மடக்குமபுர,
வட்டகொட

விசாலம் ஏ. 0, று 0, ப 13

துண்டு 4

காணியின் பெயர் அபினஹெல் தியமபரபொக்க,
காணியின் விபரம் 40 வருட தேயிலை

உரிமைகேட்பவா பெயர் டி. எம் கே. அபபுஹாமி, மடக்குமபுர,
வட்டகொட

விசாலம் ஏ 0, று 0, ப 05

துண்டு 5.

காணியின் பெயர் அபினஹெல் தியமபரபொக்க,
காணியின் விபரம் 40 வருட தேயிலை
உரிமைகேட்பவா பெயர் டி. எம் கே. அபபுஹாமி, மடக்குமபுர,
வட்டகொட

விசாலம் ஏ 0, று 0, ப 06

துண்டு 6.

காணியின் பெயர் அபினஹெல் தியமபரபொக்க
காணி விபரம் 40 வருட தேயிலை
உரிமைகேட்பவா பெயர் டி. எம் கே. அபபுஹாமி, மடக்குமபுர,
வட்டகொட

விசாலம் ஏ 0, று 0, ப 12

துண்டு 7.

காணியின் பெயர் அபினஹெல் தியமபரபொக்க
காணி விபரம் 40 வருட தேயிலை
உரிமைகேட்பவா பெயர் டி. எம் கே. அபபுஹாமி, மடக்குமபுர,
வட்டகொட

விசாலம் ஏ 0, று 0, ப 39

துண்டு 8.

காணியின் பெயர் அபினஹெல் தியமபரபொக்க
காணியின் விபரம் கைவிடப்பட்ட தற்காலீகக் கட்டிடம் ஒன்று
கொண்ட 40 வருட தேயிலை
உரிமைகேட்பவா பெயர் டி. எம் கே. அபபுஹாமி, மடக்குமபுர,
வட்டகொட

விசாலம் ஏ 1, று 3, ப 07

துண்டு 9

காணியின் பெயர் அபினஹெல் தியமபரபொக்க
காணியின் விபரம் 40 வருட தேயிலை
உரிமைகேட்பவா பெயர் டி. எம் கே. அபபுஹாமி, மடக்குமபுர,
வட்டகொட

விசாலம் ஏ 0, று 0, ப 08

துண்டு 10.

காணியின் பெயர் அபினஹெல் தியமபரபொக்க
காணியின் விபரம் 40 வருட தேயிலை
உரிமைகேட்பவா பெயர் டி. எம் கே. அபபுஹாமி, மடக்குமபுர,
வட்டகொட

விசாலம் ஏ 0, று 0, ப 05.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவினா (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சோதனா வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம (நடு) (ஜூலை) ஆடிமீ 28 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 2,085. கிராமம்—கரகூறையட்டென

துணை 1.

காணியின் பெயர் வில்லரகேதெனன் ஒட்டுனகெட்டிய
காணி விபரம் : 40 வருட தேயிலை
உரிமை கேட்பவா பெயர் ஆர் ஜி. உக்குபண்டா, விஜேபாகுநத,
கொத்தமலை, ஸ்ரீமதி எச் எம் டி.கிரி மகாதமயா, எச் எ ரணதுங்க,
மாத்தகம், பூண்டுலையா
விசாலம் ஏ 0, ரூ 0, ப 05

துணை 2.

காணியின் பெயர் . வில்லரகேதெனன் ஒட்டுனகெட்டிய
காணி விபரம் : 40 வருட தேயிலை.
உரிமை கேட்பவா பெயர் ஆர் ஜி உக்குபண்டா, விஜேபாகுநத,
கொத்தமலை, ஸ்ரீமதி எச் எம். டி.கிரி மகாதமயா, எச் எ ரணதுங்க,
மாத்தகம், பூண்டுலையா
விசாலம் ஏ 0, ரூ 1, ப 05

துணை 3

காணியின் பெயர் . வில்லரகேதெனன், ஒட்டுனகெட்டிய
காணி விபரம் : 40 வருட தேயிலை
உரிமை கேட்பவா பெயர் ஆர் ஜி உக்குபண்டா, விஜேபாகுநத,
கொத்தமலை, ஸ்ரீமதி எச் எம் டி.கிரி மகாதமயா, எச் எ ரணதுங்க,
மாத்தகம், பூண்டுலையா
விசாலம் ஏ 5, ரூ 2, ப 37

துணை 4.

காணியின் பெயர் . வில்லரகேதெனன்
காணி விபரம் 40 வருட தேயிலை
உரிமை கேட்பவா பெயர் ஆர் ஜி உக்குபண்டா, விஜேபாகுநத,
கொத்தமலை, ஸ்ரீமதி எச் எம். டி.கிரி மகாதமயா, எச் எ ரணதுங்க,
மாத்தகம், பூண்டுலையா
விசாலம் ஏ. 0, ரூ 0, ப 29

துணை 5

காணியின் பெயர் . வில்லரகேதெனன் ஒட்டுனகெட்டிய.
காணி விபரம் . 40 வருட தேயிலை
உரிமை கேட்பவா பெயர் ஆர் ஜி உக்குபண்டா, விஜேபாகுநத,
கொத்தமலை, ஸ்ரீமதி எச் எம் டி.கிரி மகாதமயா, எச் எ ரணதுங்க,
மாத்தகம், பூண்டுலையா.
விசாலம் . ஏ 0, ரூ 1, ப 38

துணை 6

காணியின் பெயர் . வில்லரகேதெனன் மத்தலயவெலகாவேறேன்.
காணி விபரம் 40 வருட தேயிலை
உரிமை கேட்பவா பெயர் ஆர் ஜி உக்குபண்டா, விஜேபாகுநத,
கொத்தமலை, ஸ்ரீமதி எச் எம் டி.கிரி மகாதமயா, எச். எ ரணதுங்க,
மாத்தகம், பூண்டுலையா
விசாலம் ஏ 1, ரூ 1, ப 06

இல Q 4738/LRO/APL 2682

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவினா (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சோதனா வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம (நடு) (ஜூலை) ஆடிமீ 22 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 3681. கிராமம்—ஹந்தவெல

துணை 1.

காணியின் பெயர் மிலைகஹவத்த அலலது மிலைகஹவத்தகுமபுற
காணி விபரம் நெலவயலும், செங்கல செய்யும் போற்றியும் உள்ள
25 வருஷக்குசென்ற தெனநதேட்டம்.
உரிமை கேட்பவரின் பெயர் உடுவறறகே வில்லியம் அபபுறாமி,
கந்தவல, நீர்கொழும்பு
விசாலம் . ஏ 0, ரூ 1, ப. 14

துணை 2.

காணியின் பெயர் மிலைகஹவத்த.
காணி விபரம் ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும், 25 வருஷக்குசென்ற
ஒரு பால மரமும், தெனநதேட்டம் உள்ள தெனநதேட்டம்.
உரிமை கேட்பவரின் பெயர் . உடுவறறகே வில்லியம் அபபுறாமி,
கந்தவல, நீர்கொழும்பு
விசாலம் ஏ. 0, ரூ 0, ப 25

துணை 3.

காணியின் பெயர் மிலைகஹவத்த.
காணி விபரம் 25 வருஷக்குசென்ற 1 தெனநதேட்டம்
உரிமை கேட்பவரின் பெயர் உடுவறறகே வில்லியம் அபபுறாமி,
கந்தவல, நீர்கொழும்பு
விசாலம் ஏ 0, ரூ 0, ப 05.

துணை 4.

காணியின் பெயர் மிலைகஹவத்த
காணி விபரம் ஒரு மணங்கு கட்டப்பட்டுள்ள கிணறும் இரண்டு
நிரந்தரமற்ற கட்டிடங்களும், 25 வருஷக்குசென்ற கழுகளும், மா,
பெலிங், தெனநதேட்டம் உள்ள தெனநதேட்டம்
உரிமை கேட்பவரின் பெயர் உடுவறறகே வில்லியம் அபபுறாமி,
கந்தவல, நீர்கொழும்பு
விசாலம் ஏ 0, ரூ 0, ப 31
மொத்தம் ஏ 0, ரூ 0, ப 35

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவினா (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சோதனா வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம (நடு) (ஜூலை) ஆடிமீ 28 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 3,697 கிராமம்—கொண்டமமுள்ள

துணை 1.

காணியின் பெயர் மிலைகஹவத்தபங்குள
காணி விபரம் தெனநதேட்டம், பலா, மா, ராப்பலா ஆகிய 5-10 வருட
மரங்கள கொண்ட தெனநதேட்டம், ஒரு காணியின் பகுதி.
உரிமை கேட்பவா பெயர் எம் அலோசியஸ் பெரேரா, வாவெல்
ஜாஸ்.
விசாலம் ஏ 1 ரூ 2, ப 04

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுகளை கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்தாக கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழகமாக, அல்லது எழுத்தழலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக நுவரெலியாக கச்சேரியில் 1954 ம ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 9 ந திகதி காலை 9 30 மணிகு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 2 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்தழலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

நுவரெலியா டிஸ்திரிக்டு உதவி எஜ்னா, சிரில் ஜோசேப் ரேசிக்ஷா ஆகிய நான மோற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

சி ஜே சேரகிஷா,

நுவரெலியாக கச்சேரி, டிஸ்திரிக்டு உதவி அதிகாரி
1954 ம ஓடு (ஆகஸ்ட்) ஆவணிமீ 16 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 2,111 கிராமம்—மலேறேவ.

துண்டு 1.

காணியின் பெயர் அபின்னெல்ல தியம்பரப்பொக்க.
காணி விபரம் 40 வருட தேயிலை
உரிமை கேட்பவா பெயர் டி எம் கே அப்புறாமி, மடக்குமபுர, வட்டகொட
விசாலம் ஏ 0, றா 1, ப 03

துண்டு 2

காணியின் பெயர் அபின்னெல்ல தியம்பரப்பொக்க.
காணி விபரம் 40 வருட தேயிலை
உரிமை கேட்பவா பெயர் டி எம் கே அப்புறாமி, மடக்குமபுர, வட்டகொட
விசாலம் ஏ 4, றா 1, ப 04

துண்டு 3

காணியின் பெயர் அபின்னெல்ல தியம்பரப்பொக்க
காணி விபரம் 40 வருட தேயிலை
உரிமை கேட்பவா பெயர் டி எம் கே அப்புறாமி, மடக்குமபுர, வட்டகொட
விசாலம் ஏ 0, றா 0, ப 13

துண்டு 4.

காணியின் பெயர் அபின்னெல்ல தியம்பரப்பொக்க.
காணி விபரம் 40 வருட தேயிலை
உரிமை கேட்பவா பெயர் டி எம் கே அப்புறாமி, மடக்குமபுர, வட்டகொட
விசாலம் ஏ 0, றா 0, ப 05

துண்டு 5.

காணியின் பெயர் அபின்னெல்ல தியம்பரப்பொக்க
காணி விபரம் 40 வருட தேயிலை
உரிமை கேட்பவா பெயர் டி எம் கே அப்புறாமி, மடக்குமபுர, வட்டகொட
விசாலம் ஏ 0, றா 0, ப 06

துண்டு 6

காணியின் பெயர் அபின்னெல்ல தியம்பரப்பொக்க
காணி விபரம் 40 வருட தேயிலை
உரிமை கேட்பவா பெயர் டி எம் கே அப்புறாமி, மடக்குமபுர, வட்டகொட
விசாலம் ஏ 0, றா 0, ப 12

துண்டு 7.

காணியின் பெயர் அபின்னெல்ல தியம்பரப்பொக்க
காணி விபரம் 40 வருட தேயிலை
உரிமை கேட்பவா பெயர் டி எம் கே அப்புறாமி, மடக்குமபுர, வட்டகொட
விசாலம் ஏ 0, றா 0, ப 39

துண்டு 8.

காணியின் பெயர் அபின்னெல்ல தியம்பரப்பொக்க
காணி விபரம் கைதிடப்பட்ட தற்காலிகக் கட்டிடம் ஒன்று கொண்ட 40 வருட தேயிலை.

உரிமை கேட்பவா பெயர் டி எம் கே அப்புறாமி, மடக்குமபுர வட்டகொட
விசாலம் ஏ 1, றா 3, ப 07

துண்டு 9

காணியின் பெயர் அபின்னெல்ல தியம்பரப்பொக்க.
காணி விபரம் 40 வருட தேயிலை
உரிமை கேட்பவா பெயர் டி எம் கே அப்புறாமி, மடக்குமபுர, வட்டகொட
விசாலம் ஏ 0, றா 0, ப 08

துண்டு 10

காணியின் பெயர் அபின்னெல்ல தியம்பரப்பொக்க
காணி விபரம் 40 வருட தேயிலை
உரிமை கேட்பவா பெயர் டி எம் கே அப்புறாமி, மடக்குமபுர, வட்டகொட
விசாலம் ஏ 0, றா 0, ப 05
மொத்தம் ஏ 6, றா 3, ப 22

இலக்கம் IB 2224—LRO/APL/5926—J 51 L 228

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணிகொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுகளை கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்தாக கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழகமாக, அல்லது எழுத்தழலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1954 ம ஓடு செப்டெம்பர் மாதம் 28 ந திகதி காலை 10 00 மணிகு மாதகறைக் கச்சேரியில் என்முன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம ஓடு செப்டெம்பர் மாதம் 20 ந திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்தழலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மாதகறை டிஸ்திரிக்டு கூட்டு உதவி எஜ்னா ஏ டி மணிந்த வில்லா ஆகிய நான மோற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

ஏ டி எம் வில்லா,

டிஸ்திரிக்டு கூட்டு உதவி அதிகாரி

மாதகறைக் கச்சேரி,

1954 ம ஓடு ஆகஸ்ட் 20 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,561 கிராமம்—கராகொட உயன்கொட II

துண்டு 1.

காணியின் பெயர் ஏரபத்தெக்கொட ஹூனுகேவத்த.
காணியின் விபரம் 30-40 வருடங்கள் சென்ற 5 தெனனை மரங்களும், ஏறக்குறைய 15 வருடங்கள் சென்ற ஒரு சித்துள மரமும் இன்னும் 10 வருடங்கள் சென்ற 10 பாக்கு மரங்களும் உள்ள தெனனைத் தோட்டம்

உரிமைகேட்பவா பெயர் எச் எம் ஸாடிஸி, 783, பேராத்தெனிய ரோட, முளகம்பொள, கண்டி, இன்னும் எச் எம் நண்டோ, கராகொட, உயன்கொட
விசாலம் ஏ 0 றா 0, ப 8

துண்டு 2.

காணியின் பெயர் ஏரபத்தெக்கொட ஹூனுகேவத்த
காணியின் விபரம் 30-40 வருடங்கள் சென்ற தெனனைத் தோட்டம், 5 பலா மரங்கள், ஒரு தொம்ப மரமும், 2 மா மரங்களும், 15-40 வருடங்கள் சென்ற 3 ராப்பலா மரங்களும், 5-10 வருடங்கள் சென்ற சில பாக்கு மரங்களும், 2-5 வருடங்கள் சென்ற 13 தெனனைக் கன்று களும் இன்னும் ஒரு மண் கிணறும் உள்ளன

உரிமைகேட்பவா பெயர் எச் எம் ஸாடிஸி, 783, பேராத்தெனிய ரோட, முளகம்பொள, கண்டி, இன்னும் எச் எம் நண்டோ, கராகொட, உயன்கொட

விசாலம் ஏ 0, றா 2, ப 2

மொத்தம் ஏ 0, றா 2, ப 10

LA/LRO/54/94/LRO/APL 5665/J/54 L 2/31

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்

(1) 1953 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு டிசனகர்தராம அட்டவணியில் சிவரீக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின்படி பெற்றுக் கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய-காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனஞ்செருவர் மூலமாக குறுஞ்சுக் கச்சேரியில் 1954 ம ஆண்டு (செப்டம்பர்) ரூபசி மாதம் 1 ந திகதி காலை 9 மணிக்கு என முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தினை தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 23 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குறுஞ்சுக் கச்சேரிக்கு உதவி ஏஜென்ட் சம்பதவர்கே சேரியில் ஹென்றி சிலவா ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 8 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டுவரும் எழுத்துமூலமாக உரிமைகளை மேற்குறிப்பிட்ட திகதிக்குமுன் எனக்கு அறிவிக்காதவர்கள் எனக்கு முன்பாக விசாரணைக்கு வராதேயெனவே அவர்களை விசாரணை செய்யப்படவும் மாட்டாது

சேம எச் சிலவா,
டிஸ்திரிக்டு உதவி அதிபர்.

குறுஞ்சுக் கச்சேரி,

1954 ம ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணிப் 16 ந உ

அட்டவணை

441 ம, 445 ம பிரதமப்பட்டதற்கு 1 ம இணைப்பட்டம் கிராமங்கள்—
பந்தேகேதர், புண்புண்பு

துண்டு . 91

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட் விபரம் 2-30 வருஷமுள்ள தென்னநதோட்டம் உரித்தாளியின் பெயர் மினுவாங்கொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது விசாலம் எ 1, ரூ 0, ப 13

துண்டு : 92

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட் விபரம் 2-45 வருஷமுள்ள தென்னநதோட்டம் உரித்தாளியின் பெயர் மினுவாங்கொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது விசாலம் எ 5, ரூ 1, ப 10.

துண்டு 93

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட் விபரம் 2-45 வருஷமுள்ள தென்னநதோட்டம் உரித்தாளியின் பெயர் மினுவாங்கொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது விசாலம் எ 8, ரூ 2, ப 19

துண்டு 93½

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட் விபரம் நெல்வயல் உரித்தாளியின் பெயர் மினுவாங்கொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது விசாலம் எ 0, ரூ 0, ப 31

துண்டு 94

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட் விபரம் 1-10 வருஷமுள்ள தோட்டம் உரித்தாளியின் பெயர் மினுவாங்கொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது விசாலம் எ 0, ரூ 0, ப 3

துண்டு : 95

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட் விபரம் 30-45 வருஷமுள்ள தோட்டம் உரித்தாளியின் பெயர் மினுவாங்கொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது விசாலம் எ 0, ரூ 2, ப 02.

துண்டு . 96

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட் விபரம் ஒரு கல்வால் கட்டப்பட்ட, ஓலை வீடும வேயந்த கொப்படு கிலிமம், மண், ஓலை வீடும அடங்கிய 30-45 வருஷமுள்ள தென்னநதோட்டம் உரித்தாளியின் பெயர் மினுவாங்கொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது விசாலம் எ 10, ரூ 1, ப 04

துண்டு . 97

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட் விபரம் . 2 கிணறும் அடங்கிய 30-45 வருஷமுள்ள தென்னநதோட்டம் உரித்தாளியின் பெயர் மினுவாங்கொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது விசாலம் எ 5, ரூ 0, ப 02

துண்டு . 98

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட் விபரம் 30-45 வருஷமுள்ள தென்னநதோட்டம் உரித்தாளியின் பெயர் மினுவாங்கொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது விசாலம் எ 0, ரூ 2 ப 23

துண்டு : 99

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட் விபரம் ஒரு கிணறும் அடங்கிய 30-45 வருஷமுள்ள தென்னநதோட்டம் உரித்தாளியின் பெயர் மினுவாங்கொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது விசாலம் எ 11, ரூ 1, ப 07

துண்டு : 100

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட் விபரம் ஒரு சிமனதியால் கட்டப்பட்ட கிணறும், ஓலை வீடும, கிணறும் அடங்கிய 30-45 வருஷமுள்ள தென்னநதோட்டம் , உரித்தாளியின் பெயர் மினுவாங்கொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது விசாலம் எ 11, ரூ 0, ப 29

துண்டு : 101

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட் விபரம் ஒரு மண் ஓலை வீடும அடங்கிய 30-45 வருஷமுள்ள தென்னநதோட்டம் உரித்தாளியின் பெயர் மினுவாங்கொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது விசாலம் எ 11, ரூ 1, ப 07

துண்டு . 102

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட் விபரம் 30-45 வருஷமுள்ள தென்னநதோட்டம் உரித்தாளியின் பெயர் மினுவாங்கொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது விசாலம் எ 11, ரூ 1, ப 07 மொத்தம் எ 76, ரூ 2, ப 37.

444 ம பிரதமப்பட்டம்

துண்டு . 102

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட் விபரம் 2-30 வருஷமுள்ள தென்னநதோட்டம் உரித்தாளியின் பெயர் மினுவாங்கொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது விசாலம் எ 0, ரூ 2, ப 08

துண்டு 103

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட் விபரம் 2-20 வருஷமுள்ள தென்னநதோட்டம் உரித்தாளியின் பெயர் மினுவாங்கொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது விசாலம் எ 0, ரூ 2, ப 34.

துண்டு . 104

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட் விபரம் ஒரு மண் ஓலை வீடும அடங்கிய 2-45 வருஷமுள்ள தென்னநதோட்டம் உரித்தாளியின் பெயர் மினுவாங்கொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது விசாலம் எ 5, ரூ 3, ப, 37

துண்டு 105

காணியின பெயர் தலவழியாகொள்ள எலறேட
 விபரம் 45 வருஷமுள்ள தென்னந் தோட்டம்
 உரித்தாளியின பெயர் மினுவாங்கொட, ஹொரம்பெல்ல மோஸி
 லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது.
 விசாலம் ஏ 2, று 1, ப 06

துண்டு 106,

காணியின பெயர் தலவழியாகொள்ள எலறேட
 விபரம் 45 வருஷமுள்ள தென்னந் தோட்டம்
 உரித்தாளியின பெயர் மினுவாங்கொட, ஹொரம்பெல்ல மோஸி
 லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது
 விசாலம் ஏ 1, று 0, ப 03
 மொத்தம் ஏ 10, று 2, ப 8

இல LA/LRO/54/93/LRO/APL 5616/J 54 L 230

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்
 7 ம பிரிவினப்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு
 இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம
 ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்
 கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்நக காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக்
 கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுக்கமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட
 இன்னொருவா மூலமாக குருணகல் கச்சேரியில் 1954 ம ஆண்டு
 (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 1 ந் திகதி காலை 9 மணிக்கு என
 முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட
 ஈட்டு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும்,
 அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம
 ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 23 ந் திகதியன்று
 அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும்
 வேண்டுமென்றும்,

குருணகல் டிஸ்திரிக்டு உதவி எஜனற, சம்பத்தவடுகே சேமியல் ஹென்றி
 சிலவா ஆகிய நாள் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச்
 சட்டத்தின் 7 ம பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

உரிமைகளை அததாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக
 விசாரணைகளுக் கொண்டுரைப்பட்டுவரும் எழுத்துமூலமாக உரிமைகளை
 மேற்குறிப்பிட்ட திகதிக்குமுன் எனக்கு அறிவிக்காதவர்கள் எனக்கு
 முன்பாக விசாரணைக்கு வரத்தேவையில்லை. அவர்களை விசாரணை
 செய்யப்படவும் மாட்டாது

சேம எச் சிலவா,
 டிஸ்திரிக்டு உதவி அபிபா

குருணகல் கச்சேரி,
 1954 ம ஹு (ஆகஸ்ட்) ஆவணி 16 ந் உ

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,325 விராமம்—பொத்துஹெர

துண்டு 1

காணியின பெயர் மெதவெல்குமபுற
 விபரம் நெலவயல்
 உரித்தாளியின பெயர் பொத்துஹெர, உபாத்தியாயா, ி பீ தென்னக்
 கூன் மேற்பாத்தது ஸ்ரீமதி ஈ எம் உக்கு அம்மா என்று சொல்லப்
 படுகின்றது
 விசாலம் ஏ 0, று 1, ப 1

துண்டு 2.

காணியின பெயர் மெதவெல்குமபுற
 விபரம் நெலவயல்
 உரித்தாளியின பெயர் பொத்துஹெர, உபாத்தியாயா, ி பீ தென்னக்
 கூன் மேற்பாத்தது ஸ்ரீமதி ஈ எம் உக்கு அம்மா என்று சொல்லப்
 படுகின்றது
 விசாலம் ஏ 0, று 0, ப 21

இல LA/LRO/54/80/LRO/APL 5089A/J 54 L 175

1950 ம் ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்
 7 ம பிரிவினப்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு
 இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம
 ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்
 கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்நக காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக்
 கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுக்கமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட
 இன்னொருவா மூலமாக குருணகல் கச்சேரியில் 1954 ம ஆண்டு
 (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 1 ந் திகதி காலை 9 மணிக்கு என
 முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட
 ஈட்டு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத
 தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம ஆண்டு
 (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 23 ந் திகதியன்று அல்லது
 அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டு
 மென்றும்,

குருணகல் டிஸ்திரிக்டு உதவி எஜனற சம்பத்தவடுகே சேமியல் ஹென்றி
 சிலவா ஆகிய நாள் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச்
 சட்டத்தின் 7 ம பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

உரிமைகளை அததாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக
 விசாரணைகளுக் கொண்டுரைப்பட்டுவரும் எழுத்துமூலமாக உரிமைகளை
 மேற்குறிப்பிட்ட திகதிக்குமுன் எனக்கு அறிவிக்காதவர்கள் எனக்கு
 முன்பாக விசாரணைக்கு வரத்தேவையில்லை அவர்களை விசாரணை
 செய்யப்படவும் மாட்டாது

சேம எச். சிலவா,
 டிஸ்திரிக்டு உதவி அபிபா

குருணகல் கச்சேரி,
 1954 ம ஹு (ஆகஸ்ட்) ஆவணி 16 ந் உ

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,317 விராமம்—வாரியப்பா

துண்டு 1.

காணியின பெயர் மாதினனகேவெலேவத்த
 காணியின விபரம் 30 வருஷமுள்ள 18 தென்ன மாங்களும, 10-20
 வருஷமுள்ள 22 பாகு மரங்களும் 3 வருஷமுள்ள 10 ஸ்டீல்
 மரங்களும் அடங்கிய தென்னந் தோட்டம்.

உரிமைகேட்பவரின் பெயர் குருணகல், 105 ம நிம்பா கெடுவான
 றேட்டிலிருக்கும் முதுனாயக் தரயலாகே மோதா, குருணகல் 165 ம
 நிம்பா கெடுவான றேட்டிலிருக்கும் முதுனாயக் தரயலாகே உங்கா,
 கொஹிலே கெதர அததன் பிடியவிலிருக்கும் பெருமடகே புனி
 தரயா, கொஹிலே கெதர இஹல தலம்பிடியவிலிருக்கும் தேவடபேடி
 தரயலாகே ஞானவதியும், தேவடபேடி தரயலாகே தாமதாஸ்யும்,
 தேவட பேடி தரயலாகே சீலாவதியும், கொஹிலே கெதர இஹல
 தலம்பிடியவிலிருக்கும் தேவடபேடி தரயலாகே ஞானவதி மேற்பாத்தது

விசாலம் ஏ 0, று 1, ப 07

துண்டு 2.

காணியின பெயர் மாதினனகேவெலேவத்த
 காணியின விபரம் 15 வருஷமுள்ள 6 பாகு மரங்களும் 1 பம்பு
 செடியும் அடங்கிய தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவா பெயர் குருணகல், 105 ம நிம்பா கெடுவான றேட்டி
 லிருக்கும் முதுனாயக் தரயலாகே மோதா, குருணகல் 165 ம நிம்பா
 கெடுவான றேட்டிலிருக்கும் முதுனாயக் தரயலாகே உங்கா, கொஹிலே
 கெதர அததன் பிடியவிலிருக்கும் பெருமடகே புனி தரயா,
 கொஹிலே கெதர இஹல தலம்பிடியவிலிருக்கும் தேவடபேடி தரயலாகே
 ஞானவதியும், தேவடபேடி தரயலாகே தாமதாஸ்யும், தேவடபேடி
 தரயலாகே சீலாவதியும், கொஹிலே கெதர, இஹல தலம்பிடிய
 விலிருக்கும் தேவடபேடி தரயலாகே ஞானவதி மேற்பாத்தது

விசாலம் ஏ 0, று 0, ப 04

மொத்தம் ஏ 0, று 1, ப 11

LA/LRO/54/92/LRO/APL 5331/J 54 L 216

1950 ம் ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்
 7 ம பிரிவினப்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு
 இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம
 ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்
 கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்நக காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக்
 கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுக்கமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட
 இன்னொருவா மூலமாக குருணகல் கச்சேரியில் 1954 ம ஆண்டு
 (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 1 ந் திகதி காலை 9 மணிக்கு என
 முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தனமையையும் தாம் நஷ்டாடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 23 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுதகுமுலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல டிஸ்திரிக்டு உதவி ஏஜன்த சம்பந்தவருகே சேமியல ஹென்றி சிலவா ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின 9 ம இலக்கச் சட்டத்தின 7 ம பிரிவின்படி இத்தால அறிவித்தல் கொடுக்கிறேன்

சேம ஏச சிலவா,
டிஸ்திரிக்டு உதவி அதிபா

குருணாகல கச்சேரி,

1954 ம ௨௫ (ஆகஸ்ட) ஆவணம் 16 ந உ

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,326 கிராமம்—போய்களே

துண்டு 1

காணியின பெயா ஹிடினவத்த, பமுனுதுன்பேலகும்புற

விபரம் ஒரு தற்காலிகமான வீடும, நெலவயலும் கற்பாரையும் அடங்கிய தென்னந தோட்டம்

உரித்தாளியின பெயா மலபிடிய, போய்களேயிலிருக்கும் கே பி ஜோனஸ், ஸ்ரீமதி. டபிளயு ஏச பொடிமஹாதமயாவும், மலபிடிய. வலகும்பொலியிலிருக்கும் டபிளயு பீ. போகொட மேற்பார்த்து என்று, சொல்லப்படுகிறது

விசாலம் : ஏ 1, றா 3, ப 14

துண்டு . 2.

காணியின பெயா பமுனுதுன்பேலகும்புற

விபரம் நெலவயல்.

உரித்தாளியின பெயா மலபிடிய, போய்களேயிலிருக்கும் கே பி ஜோனஸ், ஸ்ரீமதி டபிளயு ஏச பொடிமஹாதமயாவும், மலபிடிய வலகும்பொலியிலிருக்கும் டபிளயு பீ போகொட மேற்பார்த்து என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0, றா 0, ப 10,